



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,557 — FRIDAY, JULY 31, 1953

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1437	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents :—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	1487
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Central Province	—	Land Redemption Notices	1490
Province of Uva	—	Miscellaneous Land Notices	1502
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Notification

IT is hereby notified for general information that the name of the village appearing as "Nugepola" in the preamble to the Settlement Order No 432 (Ratnapura), published at page 1191 of Part III (Lands) of the *Government Gazette* No 10,541 of June 25, 1953, should read "Nugepola" and not "Nugepola".

Colombo, July 22, 1953.

M W F. ABNEYAKOON,
Settlement Officer

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No LA/6571/J/HLG/681.

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAMO, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of 88 perches out of the land called Liyangugahamulahena, situated in Talwatte Village, Udukaha Korale South, Dambadeni Hatpattu, Kurunegala District, surveyed and more particularly described as lot 154 in supplement 1 to final village plan 437 and claimed by Mr P John Singho of Talwatte

Signed by me.

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No. J/HLG/681,
Colombo, July 15, 1953

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference L. W. 3767.

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provision of that Act

The right to lay a pipeline 1,850 feet long over the land called Gonakele Estate, situated in the village of Kanahelagama, Passara Korale, Yatikinda Division, Badulla District, and claimed by Messrs. George Stewart & Co, P. O Box 151, Colombo (Agents of Gonakele Estate).

Signed by me.

S F AMERASINGHE,
Permanent Secretary.

Ref No J/TW/2892,
Colombo, July 9, 1953.

P B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

1487— J. N. B 28220-844 (7/53)
E1.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land in extent about 1,995 square feet, situated within the Urban Council limits of Trincomalee, Trincomalee Town and Gravets, Trincomalee District; bounded as follows —

North-East by St Anthony's Street, properties of M. M. Jainudoon, A. S. Abdul Samath, I. Mohideen Bawa and Powor House Road,
 South-East by St Anthony's Lane and R. C. Cemetery;
 South-West by properties of A. S. Abdul Samath, I. Mohideen Bawa, M. Kulanthanamma, Horse Pond and Villapathu;
 Konesar Temple;
 North-West by properties of M. M. Jainudoon, A. S. Abdul Samath, I. Mohideen Bawa, M. Kulanthanamma and Villapathu;
 Konesar Temple.

and claimed by—

- (1) M. N. Jamaldeen, 22, St. Anthony's Lane, Trincomalee
- (2) A. A. Samathu, 7, St. Anthony's Lane, Trincomalee
- (3) A. Kachchumohideen, 11/1, St. Anthony's Lane, Trincomalee
- (4) Mrs. A. Kulanthanmah, 28/5, St. Anthony's Lane, Trincomalee

Signed by me.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary

Ref No J/LG/324/53
 Colombo, July 13, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 1½ acres, from the land called Thoberumwatta, situated at Udugampola, Alutkuru Korale North (B) Colombo District; and bounded as follows —

North by land claimed by Mrs. R. J. K. Dona Resona Ranatunge,
 East by Gampaha-Minuwangoda P. W. D. Road,
 South by land claimed by Mr. Wijekone Ranatunge;
 West by paddy field

Ref No Q 4571/J/LG/65/53,
 Colombo, June 19, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 perches from the land bearing Assessment No. 2, Meetotamulla Road, situated at Meetotamulla, within the Urban Council Limits of Kolonnawa, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows —

North, South and West by Meetotamulla Road,
 East by the remaining portion of the same land.

Ref No Q 4539/J/LG/2955.
 Colombo, June 27, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 10 perches out of premises bearing Assessment No. 173, Negombo-Chilaw Road, situated within the Town Council Limits of Kochchikade, Alutkuru Korale North (A), Colombo District, and bounded as follows —

North by premises No. 185, owned by N. Simonia Silva,
 East and South by lands owned by Mrs. L. D. Paul,
 West by the remaining portion of the same land.

Signed by me.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

Ref. No. Q 4239/J/HLG/2093,
 Colombo, July 8, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Three allotments, totalling in extent 0A. 0R. 09 8 P., from the lands called Dawatagahawatta, Medawala Kumbura and Kottalabaddewatta, situated in the village of Brahmanagama, Hewagama Korale, Colombo District, surveyed and more particularly described as lots, 1, 2 and 3 in preliminary plan A 2968.

Ref No Q 3459 J/HLG/1364
 Colombo, July 9, 1953

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land called Kongahawatta, in extent about 1 acre and 36 perches, situated at Ambagahawatta (Minuwangoda), Aluthkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North by lot 1 in plan No. 3 dated July 20, 1951, made by Mr. D. D. Hettiaratchi, Licensed Surveyor;
 East by Minuwangoda-Gampaha Main Road,
 South by the land called Kongahawatta,
 West by Pita Ela

Signified by me.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

Ref. No. Q 4448/J/LG/2691,
 Colombo, July 10, 1953.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of lands, situated in Marapitiya and Morawaka Villages, village Headman's Division of Morawaka, Boligal Korale, Kegalla District —

(1) An extent of about 0 A 0 R 13 81 P, out of the land called Ambalan Ovita Watta, and bounded as follows —

North by a portion of the same land;
 East and West by U. E. Mohammed's land,
 South by Colombo-Kandy Road.

(2) An extent of about 0 A 3 R 14 2 P, out of the land called Ambalan Ovita Watta; and bounded as follows —

North by Kiri Banda's land,
 East, South and West by U. E. Mohammed's land.

(3) An extent of about 0 A 0 R 26 44 P, out of the land called Baduwatta, and bounded as follows —

North and East by D. R. C. Road,
 South by U. E. Mohammed's land,
 West by Kiri Banda's land.

(4) An extent of about 0 A 0 R 31 44 P, out of the land called Salandeniya Watta; and bounded as follows —

North, South and West by Appu Singho's land,
 East by Kiri Banda's land.

(5) An extent of about 0 A 0 R 17 33 P, out of the land called Mahaarambewatta, and bounded as follows —

North and South by Kiri Banda's and Appu Singho's land;
 East by lot 4 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 West by lot 6 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952.

(6) An extent of about 0 A 1 R 15 32 P, out of the land called Mahaarambewatta; and bounded as follows —

North by Kiri Banda's and Appu Singho's land,
 South by Kiri Banda's land,
 East by lot 5 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952;
 West by lot 7 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952.

(7) An extent of about 0 A 0 R 38 19 P, out of the land called Godaporawatta; and bounded as follows —

North by lot 8 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East, South and West by Gunarat Manika's land.

(8) An extent of about 0 A 0 R 9 99 P, out of the land called Pahala Palata Paddy Fields; and bounded as follows —

North by lot 9 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 South by lot 7 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East by Dingiri Banda's land,
 West by Ran Manika's land.

(9) An extent of about 0 A 0 R 28 06 P, out of the land called Dathe Watta; and bounded as follows —

North by lot 10 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 South by lot 8 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East and West by Mrs. Podi Monika's land.

(10) An extent of about 0 A 1 R 31 10 P, out of the land called Watagahapitiya, and bounded as follows —

North by lot 11 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 South by lot 9 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East and West by Mr. Punchi Appuhamy's land.

(11) An extent of about 0 A 1 R 31 25 P, out of the land called Beligahawatta; and bounded as follows —

North by lot 12 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952;
 South by lot 10 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East and West by G. R. Mudryans's land.

(12) An extent of about 0 A 0 R 12 04 P, out of the land called Welgalahenawatta, and bounded as follows —

North by lot 13 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952;
 South by lot 11 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East and West by Dabalin Singho's land.

(13) An extent of about 0 A 0 R 32 02 P, out of the land called Divulgahamulledeziyawatta, and bounded as follows —

North by lot 14 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 South by lot 12 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
 East and West by Devendrahmy's land.

- (14) An extent of about 0 A 0 R 26.47 P, out of the land called Godarawatta; and bounded as follows —
North by lot 15 in E. F., Kegalla's Blue-Print dated July 25, 1952,
South by lot 13 in E. F., Kegalla's Blue-Print dated July 25, 1952,
East and West by Banduhamy's land
- (15) An extent of about 0 A 1 R. 9 07 P, out of the land called Godarawatta, and bounded as follows —
North by lot 16 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
South by lot 14 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
East and West by Kiri Banda's land
- (16) An extent of about 0 A 2 R 37.53 P, out of the land called Ilugolla, and bounded as follows —
North by the fifth mile on Alawwa-Nohundeniya Road,
South by lot 15 in E. E., Kegalla's Blue-Print dated July 25, 1952,
East and West by Devendrahany's land.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Ref. No. J/TW/13/53/LM 5520,
Colombo, May 6, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 12.80 perches, out of the land called Kandunmulla paddy field, situated at Morona, Siyano Korula West, Modu Patuwa, Colombo District; bounded on all sides by remaining portions of the same land and described in Divisional Irrigation Engineer, Western Division's sketch, dated September 11, 1951.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Ref. No. Q 4172/J/AL/1935.
Colombo, June 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that allotment of land called Galkissowatta, in extent about 4 A 0 R 12.47 P, situated at Galkissa within the U. C. Limits of Dehiwala-Mt. Lavinia, Colombo District, and bounded as follows —

North by lands bearing Assessment Nos. 29/1, 27, 25/1, 23, 17, 17/1-4, 7.8, and 15/3, Dharmapala Road, 119 Galkissa Road;
East by lot No. 81 and part of lot 82 of T. S. P. 41,
South by Assessment Nos. 4, 8, 10, 12, 14, 16, and 18/2, Siripala Road;
West by Sou Bench.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Ref. No. Q 4625/J/LG/268/53.
Colombo, July 8, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land described as lot 308 in preliminary plan A 1,374, in extent about 19.2 perches, situated at Watarappola, within the Urban Council Limits of Dehiwala-Mt. Lavinia Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows —

North by Sumanarama Road,
East by Sumanarama Temple;
South by properties of M. Simon Aponso and C. D. Gomez;
West by the property of H. O. S. Abeysekera.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4467/J/LC/2763,
Colombo, June 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 4076/J/AL/1614

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose. —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
1	Mahawila	Paddy field and part of channel	M. de Wansa Wickramaratne of Ekala	0	0	23 60
2	Do	do	H. G. Perera, Makewita	0	0	3
3	Do	do	M. de Wansa Wickramaratne, Ekala	0	0	5 60
4	Do	do	T. P. Charis Singh, Makewita	0	0	22 10
5	Do	Paddy field	S. G. Maryhami, Makewita	0	0	12 50
6	Do	ditto and part of channel	S. Martina Silva Gunasekera, Makewita	0	0	10 80

Lot	Name of Land	Description	Names of Claimant	Extent		
				A	R	P.
7	Mahawila <i>alias</i> Bakmeegahakumbura and Pahelawila	Paddy field and part of channel	W D. Sapin Appuhami, Makewita	0	0	13 70
8	Pahalawila	do	S Martina Silva Gunasekera, Makewita	0	0	8 30
9	Do	do	S A Abhinu Silva, Makewita	0	0	9 10
10	Do	do	Bernis Coorey of Nawala	0	0	39 20
11	Do.	do.	S. A. Eudhel and S A Wonsol, both of Makewita	0	0	10 70

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kacheheri, on October 5, 1953, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 21, 1953, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Colombo, July 27, 1953

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 4226/J/E/2025.

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary plan No A 3,500 Village—Gampaha Medagama (part)

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Kasagahawatta <i>alias</i> Home Estate, assessment Nos. 110, 112, 114, 116, 118, 120, 122, 124, 126, 128 and 130, Ward No. 6	Coconut garden and buildings	Hilda Fernando of Dunagaha, Agnes Fernando of Home Estate, Gampaha, Rook Green (minor), (guardian J. M. Babyrona, Yatthihwala, Katugampola) and Ivy Green, Kulyapitiya	9	0	39 50
2	Kasagahawatta <i>alias</i> Home Estate, assessment No 132, Ward No 6	do.	D S Kalugampitiya, Principal, Government Central School, Veyangoda	0	1	5 11

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kacheheri, on September 24, 1953, at 2 30 p m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 9, 1953, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Colombo, July 27, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q. 4145/J/AL/1877.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired.

Preliminary plan No. A 3,461. Village—Ekala-Megodabolanda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Halwatta Punchi Maha Eliya	Owta and bund	D B R Gunawardana of Udugampola and D. P. R Gunawardana of Ja-ela	0	0	2
2	Do.	Paddy field and bund	do.	0	0	15 3
3	Do.	do.	do.	0	0	15 5

Preliminary plan No. A 3,460 Villages—Makewita, Yakkaduwa and Ekala-Megodabolanda

1	Thambithanagekumbura	Paddy field and channel	Chittiracharige Aron Singho of Makewita	0	0	13 2
2	Do.	do	Appu Achcharige Lian Naide of Makewita	0	0	25 3
3	Pillewakumbura	Paddy field	Jayakody Arachchuge Peduru Appuhamy of Makewita	0	0	20 7
4	Do	ditto and channel	do	0	0	34 8
5	Do.	do	Ameratungo Arachchuge Ana Perera of Makewita	0	0	10 7
6	Do.	do	Jayakody Arachchuge Peduru Appuhamy, Makewita	0	0	11 3
7	Do.	ditto bund and sluice	P G Catherinahamy and S Don Jusey Appu, both of Makewita	0	0	26 3
8	Do.	Paddy field and bund	Arthur Alwis of Yakkaduwa	0	0	4
9	Do.	do	Siyambalapitiyage Thomonthy Appu of Makewita	0	0	39 1
10	Batatoyekumbura	do	Welgamage Warhyanu Perera of Makewita	0	0	22 7
11	Amunatharakumbura	do	Arthur Alwis of Yakkaduwa	0	2	0 3
12	Nehodagahakumbura	Paddy field and channel	A A Stephen of Makewita	0	0	3 4
13	Do	do.	Weerakkody Mohottige Elbin Ranasinghe, Yakkaduwa	0	0	16
14	Amunatharakumbura, Batat Oya	do	Welgamage Abran Perera of Yakkaduwa	1	0	6 1
15	Do.	do	Welgamage Carols Perera of Yakkaduwa	0	2	5 9
16	Amunatharakumbura, Nehodagahakumbura, Batat Oya	do.	Welgamage Girisoris Perera of Yakkaduwa	0	0	34 1
17	Maguruwalpitiyekumbura	Paddy field	Solomon Arachchuge Migel Appu of Yakkaduwa	0	0	3 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kacheheri, on September 29, 1953, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 15, 1953, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Colombo, July 27, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3946/J/HLG/1149.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Alubogahawatta, part of assessment No 22, Horana Road	Coconut garden	Mrs D B Doluweera of Uduwana, Homagama	0	0	12.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Colombo Kachcheri, on September 25, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 27, 1953

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4158/J/AL/1913.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Tarakamedilla	Paddy field and bund	T. R. Liyanchi Nona Hamane of Kehelolla, Badalgama	0	0	15.7
2	Irigahakumbura	do	Mrs C. M. S. Mapiitigama, Mapiitigama, Ruwanwella	0	0	13.1
3	Kadurugahakumbura	do	C. M. Haramanis Perera, M. R. Gordiyana Fernando and M. R. Arnolis Fernando, all of Kehelolla	0	0	9.4
4	Siripadakumbura	do	C. M. Daniel Perera of Kehelolla	0	0	14.9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 30, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 27, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3657/J/E/485.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Alubogahawatta Assmt No 53/1, Vidyalamawata Road	Garden and buildings	B. D. Simon of Dolgamuwa, Kuruwita	1	0	13.4

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 2, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 27, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 973.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Milleniya Estate	Rubber contains 18 rubber trees 15 to 25 years, 6 rubber trees 2 years, and a masonry shallow well	Mrs. R. H. S. Mendis of Sirini, Horton Place, Colombo (Agents — Messrs. Lee Hedges & Co., Ltd., Hedges Buildings, Kollupitiya)	0	0	32
2	Do.	Rubber contains 8 rubber trees 15 to 25 years	do	0	0	17.2
4	Batalagoda Estate alias Nugahena	Rubber contains 7 rubber trees 20 years and a part of a road	Mrs. D. L. Dias, Sirimedura, Panadura	0	0	6.1
5	Milleniya Estate	Rubber contains 7 rubber trees 20 years, 1 murunga tree 5 years and part of a road	Mrs. R. H. S. Mendis, Sirini, Horton Place, Colombo (Agents — Messrs. Leo Hedges & Co., Ltd., Hedges Buildings, Kollupitiya)	0	0	14.4
6	Batalagoda Estate alias Nugahena	Rubber contains 1 rubber trees 20 years	Mrs. D. L. Dias, Sirimedura, Panadura	0	0	1.2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on September 21, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 12, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, July 23, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L H 806.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,112 Village—Pathakuda (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kovilakanda <i>alias</i> Pansalewatta	Garden contains 1 jak tree 40 years, 1 dol, 10 jak, 3 coconut trees 25 years, 15 coconut, 6 jak and 1 arecanut tree 20 years, 4 jak, 4 nadun, 1 godapola, 1 kitul, 1 hal and 1 kapok tree 10 years, 4 arecanut, 1 lime, 1 katumbul, 3 coconut, 1 kaju, 2 dclun and 4 orange trees 5 years, 4 orange, 3 coconut, 11 arecanut and 14 papaw trees 3 years, 9 plantain bushes, a permanent building and a temporary building	Munasinghe Justin Tilakaratna, Munasinghe Pota Silva, Nanmuu Gunorshamy, all of Pathakuda and Modurigo Mesoma of Kalutara North	0	1	33 2
2	Path	Path contains 1 horu and 1 bombi tree 10 years	do.	0	0	5 3
3	Kovilakanda <i>alias</i> Pansalewatta	Garden contains 1 arecanut 1 coconut and 2 jak trees 20 years, 1 kitul, 2 lunumidolla, 2 na, 3 jak and 2 nadun tree 10 years	do	0	0	5 2
4	Path	Path	do	0	0	0 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on September 21, 1953, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 12, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, July 23, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L H 829.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following servitude which is required for a public purpose.—

Description of the servitude to be acquired

Preliminary plan No A 3,181 Village—Nagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2	Walawatta <i>alias</i> Pitagone-lyawatta	Garden contains 2 coconut trees 5 years	Mr M M Abdul Cader and Mr D J Jayawardena, both of Kalutara South and Mr P Uparis Silva, Nagoda, Kalutara	0	0	4 9

All persons interested in the aforesaid land on which a servitude is to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on September 21, 1953, at 10 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 12, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said servitude, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, July 23, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L D 4480.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

A portion of land called Malwanawatta in extent 0 A 1 R 5 5 P, situated in Malwanehinna village, Udagampaha Korale, Haris-pattuwa Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in P. P A 1,961.

Names of Claimants

- Lot 1 K M Noor Mohamed, and
Lot 2 U M H Mohamed, both of 8th Mile, Alawatugoda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 5, 1953, at 9 15 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, July 27, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4014.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

The allotment of land called and known as Godahena Estate in extent 1 A 2 R 7 5 P, surveyed and more fully described as lot 1 in P P A 1,563, situated in Dolephilla Village G. Lasipattuwa Korale in Kandy District, Central Province
Presently claimed by A C Abdeen of 145, Nollis Road, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on September 2, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, July 24, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L D 4056.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

A portion of land called Ganegedorawatla, Ganegederakumbura in extent 2 A. 1 R. 3 8 P., situated in Gunnepana Madigu village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in P. A. 1,984.

Names of Claimants

Mrs Bocbi Hakina,
A Noor Mohamed Hadjar,
P. A. Samoen,
Mrs Sahooda Umma,
Haneez,
N. Jawad,
Mrs. N. Subaida Umma,
Mrs N. Amoor Umma, and
Mrs N. Zafconna Umma, all of Mudawala Madige, Polgolla

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 9, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, July 27, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4044.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

All that portion of land in extent 0A. 3R. 1 7P., out of the land called Glentaffe Tea Estate situated in Glentaffe Village, Ambagamuwa Korale, Uda Bulatgama Division, Kandy District, Central Province, and more fully described as lot 1 in PPA, 1,993. Presently claimed by The Glentaffe Tea Estates Co., Ltd (Agents Messrs Gordon Frazer & Co., Ltd, P. O. Box 65, Colombo)

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Urban Council Office, Hatton, on September 12, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, July 23, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4109.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

All those allotments of land called Samarakoongohena, Godarawatte *alias* Paranawatta, Hatanagewatta, Paranawatta and Dahanagewatta, in extent 1 A. 1 R. 33 2 P., situated at Rangomuwa village, Pallopalata Korale, Tumpane Division, Kandy District, surveyed and described as lots 242, 244, 246, 246½, 247, 248, 249 and 250 in Supplement No 1 to F V P 182.

Lot	Name of Claimant
242	Wijesundara Mudiyansele Dingiri Banda of Rangomuwa
244	Angoda Lalalage Loku Menika and ditto Abeykoon Banda, both of Rangomuwa
246	Wijesundara Mudiyansele Punchi Banda of Beddewela, Rambukkana
246½	Do.
247	Hondrick Jayasinghe of Lunuwila, Engaltana Jayasingha of Polgahawela, Kinels Jayasingha of Polgahawela, Carolis Jayasingha of Polgahawela, Beby Nona Jayasingha of Polgahawela, Selostina Jayasingha of Rangomuwa, Luciana Jayasingha of Rangomuwa
248	Dassanayake Mudiyansele Dingiri Banda of Aragama and Dassanayake Mudiyansele Hoen Banda of Rangomuwa
249	Wijesundara Mudiyansele Ukku Amma of Welagama, Wijesundara Mudiyansele Punchi Banda of Kiri Banda, ditto Heen Banda, ditto Modduma Banda, ditto Mudiyanse, ditto Ranmenika, ditto Bandara Menika, all of Rangomuwa
250	Angoda Lalalagedara Hoen Banda of Rangomuwa, ditto Loku Menika of Dedunupitiya, ditto Bandu Menika of Ambawa, Attanayake Mudiyansele Mutu Menika of Muwapitiya

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on September 9, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, July 22, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 758/1-4

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Preliminary plan No. A J,742. Village—Mandaitivu

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Karavayal <i>alias</i> Kudyirruppu	Garden contains 21 palmyra trees, 20-40 years, 1 coconut tree 10 years, 4 margoosa trees 20 years; 5 margoosa trees 2-12 years; 3 palmyra plants 10 years	(1) Vaithilingam Kanapathpillai, (2) Thillaiampalam Sivapragasam, (3) Sothiammah W/O Sivapragasam, (4) Sithamparam WW/O Vaithilingam, (5) Mailvaganam Sothilingam, (6) Sinnathamby Manikkam, all of Mandaitivu	0 1 18 3

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
2	Do	Garden contains 32 palmyra trees 8-40 years, 9 coconut trees 15-30 years, and 6 margosa trees 5-15 years	(1) Sinnathamby Appukuddy, (2) Sinnathamby Manikkam, (3) Mailu Subramaniam, (4) Ambalavanar Kandiah, (5) Ambalavanar Ponniah, (6) Kandiah Thalayasngam, (7) Meenadchiammah W/O Thalayasngam, (8) Ehathamby Subramaniam, (9) Sellammah W/O Vetuvelu Kanagasabai, (10) Ahilandam WW/O Karthgesu, (11) Sivayokam WW/O Sithambaranathar, (12) Ehathamby Yokanathan, (13) Thillaivanam WW/O Swaminathar, (14) Sinnammah W/O Kana pathpillai Kanagasabai, (15) Manonmay W/O Arumugam Thambiah, (16) Annaledchmy W/O Sellappah Kandiah, (17) Sellachchi alias Sivakampillai, (18) Kanapathupillai Kanagasabai, (19) Arumugam Thambiah, (20) Sellappah Kandiah, (21) Ehathamby Paramanandapillai, (22) Ehathamby Kurumoorthy, (23) Ehathamby Ketharalingam, (24) Ehathamby Sasammah, (25) Sathasivam Veluppillai, (26) Sivalledchmy D/O Ehathamby, (27) Vaithulingam Kanapathupillai, (28) Thillaiampalam Sivapragasam, (29) Sothiammah W/O Sivapragasam, (30) Sithambaram WW/O Vaithilingam, (31) Mailavanam Sothilingam all of Mandaitivu	1 0 26.6
3	Karaivayal <i>alias</i> Kudiyruppu	Garden contains 5 palmyra trees 20-40 years, 1 coconut tree 30 years, and 1 margosa tree 10 years	do.	0 2 39 9
4	Karaivayal	Palmyra garden contains 17 palmyra trees 25-40 years and 12 palmyra plants 5-10 years	(1) Veluppillai Viswanathar, (2) Mrs. Veluppillai Viswanathar, (3) Mrs. Sellammah Kanagasabai, (4) Varanuttu Naganathan, (5) Mrs. Vethanayagi Naganathan, (6) Ramalingam Manikkam, (7) Mrs. Nagammah Manikkam, (8) Sinnathamby Sittampalam, (9) Mrs. Sinnammah Sittampalam, (10) Kumaravelu Thillaiampalam, (11) Mrs. Sivakolunthu Thillaiampalam, (12) Subramaniam Sothilingam, (13) E. Subramaniam, (14) Kandiah Thalayasngam, (15) Mrs. Meenadchiammah Thalayasngam, (16) Kanagasabai Ambalavanar, (17) Kanagasabai Somasundaram, (18) Kanagasabai Nadarajah, (19) Kanagasabai Sivarajah, (20) Kanagasabai Vilvaratnam, (21) Kanagasabai Sivapakkiam, (22) Kandiah Sabapathupillai, (23) Mrs. Sellammah Sabapathupillai, (24) Manikkam Manivasagam, (25) Manikkam Thavamani, (26) Manikkam Kanakesawari all of Mandaitivu	0 2 13 0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on September 2, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 22, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, July 23, 1953

P J HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7475/J/AL/2043.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of land to be acquired

An extent of 0 A. 0 R. 19 6 P., out of the land called Keruwannapatalehena situated in Werapola Village, Panawa Palata. Dewamedu Hatpattu, Kurunegala District; and more particularly described as lot 195 in supplement No. 1 to final village plan 2,533

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, together with deeds, &c on September 21, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 14 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 22, 1953.

N N D JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7547/J/H/2310

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

A total extent of 3 A. 2 R. 32 5 P. out of the lands called Odanawelewatta, Dankotuwehena, Unagahakotuwewatta, Dankotuwekumbura Odanawela and a V C road, situated in Gongoda Village, Madure Korale, Wudawilli Hatpattu, Kurunegala District, and more particularly described as lots 118, 120, 121, 122 and 123 in supplement No. 1 to final village plan No. 819

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, together with deeds, &c on September 17, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, July 22, 1953.

N N D JILLA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 3280/J/AL/1087

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
Preliminary plan No. A 1,255 Village—Mahakumbukkadawala						
1	Kadurugahawatta	Coconut garden 40 years contains part of a channel (no cultivation)	Vidanappuge Punchimonike of Mahakumbukkadawala	0	0	18 2
2	Welangahawatta	Coconut garden contains 4 coconut trees 40 years and part of a channel	W Appuhamy and B M. Kirmenike, both of Maha-kumbukkadawala	0	0	24.0
3	Ambagahawatta	Coconut garden contains 4 coconut trees 40 years and part of a channel	M R Dingiribanda of Maha-kumbukkadawala	0	0	31 0
				Total	0	1 33.2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri on September 17, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, July 24, 1953

P. KASILINGAM,
Addl Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L R. 980 (1).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant (Lessee)	Extent		
				A	R.	P
Plan No F T P 15, Inset 4 Village—Watagala						
20	Watagalahoma	Garden contains 1 mango tree, 1 pomegranate tree, 6 murunga trees and a temporary hut	Kapuruhamuge Dingamma	0	1	0 4
22	Do	Paddy field	Punchuralage Mudalihamy	0	1	5 7
23	Do	do	Kapuruhamuge Kirmenike, ditto Heenbanda, ditto Mutubanda and Appuhamuge Heenbanda	0	0	22 7
24	Do	do	Appuhamuge Heenbanda VV and Punchuralage Kalubanda	0	0	37.2
25	Do	do	Kiribandage Rammaletana, ditto Kalumenike and ditto Somawathie	0	1	12 1
26	Do	do	Ukkubandage Ukkumenika	0	1	22 9
27	Do	do	Kapuruhamuge Punchibanda	0	1	8 2
28	Do	do	Kapuruhamuge Kirmenika, ditto Heenbanda, ditto Mutubanda and Appuhamuge Heenbanda VV	0	1	14 6
29	Do	do	Thalakyriyagama Dhammananda Theero	0	1	19 9
30	Do	do	Punchuralage Mudalihamy	0	0	26 8
31	Do	do	Appuwage Pulinguwa	0	1	16 5
32	Do	do	Kiribandage Punchurala	0	1	9 0
33	Do	do	Kiribandage Punchumenika	0	2	36 5
34	Do	do	Kiribandage Punchurala	0	1	32 9
35	Do	do	Kapuruhamuge Punchibanda, ditto Mudalihamy and ditto Rammaletana	0	2	9 1

Plan No. F. T P 15, Inset Village—Watagala

37	Kebihwela	Paddy field	Makulgaswewa Alutgedera Kiriya	0	3	22
38	Do	do	Makulgaswewa Alutgedera Lapaya	0	3	20
39	Do	do	Makulgaswewa Alutgedera Tikra	0	3	22
40	Do	do	Galwaduwigama Galwaduwigedera Manuel Naide	0	3	17
41	Do	do	Ditto Thepanus Naide	1	0	7
42	Do	do	Rambawala Lokurugedera Ran Naide	1	0	26
43	Do	do	Makulgaswewa Alutgedera Naide	1	0	6
44	Do	do	Ditto Loku Puncha	1	0	28
45	Do	do	Ditto Heen Kapuwa	1	0	23
46	Do	do	Ditto Puncha	1	0	30
47	Do	do	Galwaduwigama Galwaduwigedera Tikrihamy	1	0	4
48	Do	do	Ditto Kurun Naide	1	1	21
49	Do	do	Ditto Menikhamy	1	0	16
50	Do	do	Ditto Netta Naide	1	1	23
51	Do	do	Ditto Abarana Appu	1	1	10
52	Do	do	Pangala Alutgedera Menikrala	1	1	11
53	Do	do	Ditto Loku Appuhamy	1	1	9
54	Do	do	Wegodapola Andawala Elagedera Samandara	1	0	23
55	Do	do	Pahala Diggala Gamaralagedera Kirmenike	1	0	3
56	Do	do	Rambawala Lokurugedera Juseynaide	1	0	34
57	Do	do	Pangala Alutgedera Malhamy	1	0	16
58	Do	do	Pahalawewa Adukaragedera Ranmeniko	1	1	9
59	Do	do	Pangala Alutgedera Hoey Appuhamy	1	0	24

Plan No. F. V. P 1,083 Village—Dematagollegama

72	Nugagahahena	Paddy field	Kiribandage Kapuruhamy	0	2	32 8
73	Do	do	Herathamuge Punchibanda	0	3	12 5
74	Do	do	Dissanayake Mudiyanselege Kapuruhamy	2	3	20.6
75	Do	do	Appuhamuge Kalumenika and Bandiralage Kiribanda	1	1	37 8
179	Kohombagahadama	Garden and temporary house	Dissanayake Mudiyanselege Appuhamuge Kapurubanda	0	0	21
185	Nugagahahena	Garden and paddy field	Dissanayake Mudiyanselege Kapuruhamy	1	0	36
189	Ambagahaakkare	Paddy field	Herathamuge Dmguubanda	0	1	27 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Budugehina Preaching Hall, on September 5, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 29, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, July 24, 1953.

B H. DE ZOYSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW A—2

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Extract 1 of V P 556. Village—Maussagolla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
211	Ruppobeddewatta	Garden contains jak trees 10-15 years, arecanut trees, 1 mango tree 5 years, kitul trees 10 years	Agosingho Weeraratna of Maussagolla, V. M. K. Bandara of Veoragiri Nivasa, Maussagolla, S. M. Muthusamy, Head Kankani, Mortlake, Gonakelo Estate, Passara, Vamasinghe Mudriyanselage Siyathu, Keenagaha-yatagodota, Maussagolla, Rev Upananda Theero, Passara Rajamaha Viharaya, Passara, Sangaram Ramasamy Veerappem Sevendan, S. R. V. Ramiah, S. R. V. Ramalingam, S. R. V. Dharmalingam, P. Vallamma, all of Kandohenawatta, Namunukula, Sangaram Ramasamy Veerappen Sinniah, Harasbeddewatta, Harasbedda, Mrs Lotchumy Kandiah of Alagolla Estate, Udapussollawa, Sangaram Ramasamy Veerappen Nalliah Cheruwe Kottamangalam, Keolakadu Kottamangalam Pattukodai Talgaman Division, S. India, Mrs. Loamma Vel Cheruwe Mankadu, Alankudi Pudukodda. S. India (Jointly)	1 3 38

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Town Council Office, Passara, on September 21, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and other documents in support of claims should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, July 27, 1953

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/2655/LM 5499.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 1 to final village plan No. 149 Village—Walgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
466	Mede Ariambewatta	Garden contains 12 coconut trees 30 years and a temporary school building	A. M. Kurmudiyanse, Walgama, Rambukkana	0 0 33 0
Total				0 0 33 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Rambukkana Circuit Bungalow on September 25, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 23, 1953

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/1277—LM 4750.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 688. Village—Polatagama

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A R. P.
4	Nalwatta	Rubber. contains 10 rubber trees 18 years, 1 jambu tree 5 years, 1 lime tree 5 years, and 2 arecanut trees 12 years	M. P. S. Wijesinghe of Wee Oya, Yatiyantota, and K. A. Emi Nona of Welihelatenna, Yatiyantota.	0 0 13 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O. s Office, Yatiyantota, on September 24, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 17, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 23, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/842/LM 4722.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired .

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
Preliminary plan No A 676 Village—Pindeniya						
2	Asweddumehena ..	Garden about 40 years contains a cadjan roofed mud and cut stoned building	Buthsinghe Waduge Punchi Singho, Tunkoralage Sumion Singho, Tunkoralage Pabilis Singho, Tunkoralage Cicim Nona, Tunkoralage Elizabeth and Atukoralage Punchi Appuhamy all of Pindeniya	0	2	11 8
				Total	..	0 2 11 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Pindeniya Rural Courts on October 5, 1953 at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 28, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, July 23, 1953.

M G V P. W. SAMARASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under section 7

Reference No. J/HLG/1994/LM 5433.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired .

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
Supplement No 12 to final village plan No. 108. Village—Diyasunnata						
40	Kotanuwwewatta <i>alias</i> Kottaullekumburewatta. Assessment No. 16, Ward No. 3	Garden contains one jak tree and one coconut tree, 35 years	Dr. K. T. S. De Silva, Ambalangoda .	0	1	2 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on September 21, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 23, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/E/2656/LM 5500.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired .

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
Supplement No. 1 to final village plan 149. Village—Walgama						
467	Theambuwa-pillewa ..	Garden contains 25 coconut trees 27 arecanut trees and 2 jak trees 30 years	Mr. H. E. Tennakoon, Land Commissioner, Colombo, Mr. R. W. Tennakoon, No 6, "The Hermitage", Kandy, Mr. V. Tennakoon, "Ixora" Green Path, Kollupitiya and Dr. George Tennakoon, presently at Nottang Hill Gate, London, England of Walgama-Walawwa, Rambukkana	0	1	23.8
				Total	.	0 1 23.8

All persons interestd in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on September 21, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, July 21, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Land Redemption Notices

My No LRO/APL/4220/J/LLD/2760 LP/6557.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 22, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,349. Village—Galduwa

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Mandawala Delgaha Kurunduwatte	Coconut garden 45 years	E. B. de Silva, Main Street, Ambalangoda	1	0	31
2	Do	do	do.	0	0	10
3	Mandawala Delgaha Kurunduwatte	Coconut garden 45 years, contains a masonry adjan house and a masonry well	E. B. de Silva, Main Street, Ambalangoda, disputed by Abraham Kodituwakku of Galduwa, Meetyagoda	0	0	9
4	Do	Coconut garden 45 years	do.	0	0	3
5	Do	do	E. B. de Silva, Main Street, Ambalangoda	0	0	25
Total				1	1	38

L. D.—B. 49/50

No LRO/APL. 5510A—J/LLD/313/53—LG/172.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, May 22, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 760. Village—Balatgomuwa

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Minimaruwekumbura	Paddy field and owita	I. M. Punchibanda, c/o The Head Teacher, Kehelpannala School, Hemmatagama and R. M. Podiappahami, R. M. Heen Banda, R. M. Punchi Banda and R. M. Dingiri Banda (minors) c/o R. M. Appahami, Kehelpannala, Hemmatagama	0	2	33
2	Do	Paddy field	do.	1	1	3
3	Do	do	do.	0	0	10
Total				2	0	6

L. D.—B. 49/50.

LRO/APL 2581—J/LLD/372/53/LG/185.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, June 25, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 752. Villages—Dehimaduwa and Welgalla

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Welkanda Mukalana Watta	Rubber 10 years and paddy field	W. K. Fernando, Little Service Co, Mawanella and P. D. F. Alwis, Bokundara, Kesbewa	7	1	21
2	Do	Rubber 10 years and coconut garden 20 years	do.	12	2	9
Total				19	3	30

L.D.—B 49/50.

No LRO/APL 5792—J/LLD/294/53/LG/164

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Colombo, May 11, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Lot	Name of Land	Schedule		Name of Claimant	Extent A R P.
		Preliminary plan No. A 734	Village—Panakawa		
		Description			
2	Elagawahena <i>alias</i> Widanlagewatta <i>alias</i> Alutwatta	Coconut garden about 45 years contains a thatched building		J H Suraweera of Central Y M B A, Borolla, Colombo. Subject to the life interest of Master G. S Surawcera	2 0 36
3	Do	Coconut garden about 45 years contains 2 cadjan shods		do	2 0 37
5	Do	Coconut garden contains 31 coconut trees 45 years, 10 arecanut trees 10 years, 1 mango tree 15 years, 1 sapu tree 5 years, 2 cadju trees 10 years		do	0 2 18
6	Do.	Coconut garden contains 14 coconut trees 45 years, 5 arecanut trees 10 years, 1 cadju tree 10 years, and 2 waldel trees 15 years		do.	0 1 4
7	Do.	Garden contains 1 coconut tree 45 years, 2 jak trees 45 years, 6 arecanut trees 15 years, and 1 mango tree 25 years		do.	0 0 3
8	Do.	Garden contains 1 coconut tree 45 years, 5 arecanut trees 15 years, and 1 mango tree 25 years		do	0 0 2
				Total	5 1 20

L. D.—B. 49/50

No LRO/APL. 5510—J/LLD/314/53—LG/171

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3.(5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Colombo, May 22, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Lot	Name of Land	Schedule		Names of Claimants	Extent A R P.
		Preliminary plan No. A 759.	Village—Kalagahagoda		
		Description			
1	Uskotagodakadewatta	Garden contains coconut, jak, tea, arecanut and pepper 5 to 30 years		S A. Abdul Rahim of Kotagoda, Hemmatagama and S. M Mohammed Sahoedu Lebbe of Dumbuluwawa, Hemmatagama	0 0 10
2	Do.	do.		do.	1 0 5
3	Do.	do.		do.	0 2 9
				Total	1 2 24

L. D.—B. 49/50

LA 3414/J/LLD/225/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethamparam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw on September 18, 1953, at 3 p.m. and
- (b) notify to me in writing on or before September 11, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, July 24, 1953.P KASILINGAM,
Additional Assistant Government Agent

Lot	Name of Land	Schedule		Name of Claimant	Extent A. R. P.
		Supplement No. 2 to final village plan No. 70.	Village—Puhyanakara		
		Description			
63	Kosgahawatta <i>alias</i> Ambagahawatta	Coconut garden contains a masonry well, 4 coconut trees 5-15 years and 3 coconut trees 40 years		Mrs. M. M. Rita Matilda Pinto of Ferry St, Chilaw	0 0 17
64	Do	Coconut garden 15 to 50 years		do.	0 2 1
65	Do.	do.		do.	1 1 20
66	Do.	Coconut garden contains one coconut tree 15 years		do.	0 0 3
				Total	2 0 1

L D —B 49/50.

LA 3417/J/LLD/254/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethambaram Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Puttalam Kachcheri, on September 17, 1953, at 10 a.m., and
- (b) notify to me in writing on or before September 10, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, July 17, 1953

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,238. Village—Periyakulam South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Periyakulamkadu	Coconut garden 50 years	S. K. R. S. Sockkalingsam Chettiar, c/o A. L. Karuppiappillai of 31, Mannar Road, Puttalam	0 0 23
2	Do.	do.	do	3 2 37
Total				3 3 20

L. D —B 49/50.

LA 3420/J/LLD/316/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Peethambaram Kasilingam, the Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on September 18, 1953, at 3 p.m., and
- (b) notify to me in writing on or before September 11, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, July 24, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,241 Village—Dematapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ehetugahakelewatta	Coconut garden contains 11 coconut trees over 30 years and one coconut tree 10 years	M. D. J. Perera, Dematapitiya, Kakkapallya	0 0 16
2	Do	Coconut garden over 30 years, contains a thatched mud temporary watch hut	do.	6 1 35
Total				6 2 11

L. D —B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LA. 3423/J/LLD/371/53

I, Peethambaram Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Puttalam Kachcheri on September 17, 1953, at 10 a.m. and
- (b) notify to me in writing on or before September 10, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, July 24, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 1,245 Village—Sellankandal

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R P.
1	Sirambiadi Uchham-Madu-ramadu Vembu	Coconut Estate contains one zinc, masonry store, three cadjan mud temporary houses and a masonry well	P T Mohamood, Puttalam	74	0 12
2	Do.	Part of coconut estate	do	..	1 0 32
Total				75	1 4

Miscellaneous Land Notices

LS. 977

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Gamaotige Babichan Appuhamy and Palligoda Vithanago Subaneri Appuhamy—trustees of Metharama Viharasadaka Samithiya of Magureboda—Ambegoda—have applied for a lease of a piece of Crown land, about one acre in extent, from lot 30 E in F V P 125, situated in Ambegoda, Kalutara District, for the purpose of establishing a Buddhist temple thereon

2 The land is available for the purpose The proposed temple will serve about 40 families and is reported to be an acute necessity. The nearest Buddhist temple is situated about 3½ miles away in Morapitiya village It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs. 2 per acre per annum,
- (b) The lessee shall, within two years from the commencement of the lease, erect a Vihare and a residence for priests (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Kalutara;
- (c) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose.
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof

E K R ASERAPPA,
for Land Commissioner.

Colombo, July 31, 1953

LS 2963.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Societies Union Ltd, Matale, has applied for a lease of a piece of Crown land, about two acres in extent, situated in Alugolla, Matale District, as a site for a Tractor Station

2 This site, which forms part of the former Nalanda Farm, is available for the purpose in view It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term : 10 years;
- (b) Rent : 2% of the appraised value of the land,
- (c) The lessee shall, within a period of one year from the commencement of the lease, erect an office and stores on the land to the satisfaction of the Assistant Government Agent, Matale,
- (d) The lessee shall use the land as a site for a Tractor Station and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof,

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Colombo. July 31, 1953

SALE OF LEASE OF LOT 108 (PART) IN F. V. P. 848 HABARANE—ANURADHAPURA DISTRICT AS A SITE FOR A PETROL SERVICE STATION

NOTICE is hereby given that the Government Agent, North Central Province (hereinafter referred to as the Government Agent) will, on September 12, 1953, at 10 a. m. at the Habarane Rest House sell by Public Auction the lease of lot 108 (part) in F V P 848, OA 1R 0P in extent, situated at Habarano village, Anuradhapura District, as a site for a Petrol Service Station.

2. The bidding will be on the premium provided that no bid below the upset premium of Rs 280 will be accepted

3. The Government Agent may, before accepting any bid satisfy himself of the bonafides of the person making it and his ability to comply with the conditions of the lease No bid will be accepted from any person who is not an authorized representative of an Oil Company or an accredited Agent of an Oil Company If he is not so satisfied the Government Agent may, refuse to accept any bid and continue the sale as if no such bid had been made

4. Every bidder shall be present in person or by a duly accredited Agent at the aforesaid place and time The necessary letters of appointment should be produced by the agent for scrutiny prior to the sale

5. The successful bidder shall, immediately after his bid is accepted pay the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. The lease will include the following conditions amongst others

- (a) The term shall be 30 years,
- (b) The rent shall be Rs. 140 per annum,
- (c) The lessee shall not use the land for any purpose other than as a site for a petrol service station, except with the prior written consent of the Government Agent,
- (d) The lessee shall, within six months from the date of the lease and in accordance with the plans and specifications previously approved by the Government Agent, erect and complete on the land such buildings and installations as are necessary for the distribution of bulk petrol No additions or improvements nor any temporary buildings should be constructed except with the prior approval of the Government Agent

(e) The lessee shall provide approach roads with culverts of sufficient capacity to the satisfaction of the Government Agent

(f) The lessee shall not sublet, transfer, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf

(g) The lessee shall pay all rents and taxes and other assessments in respect of the land and buildings thereon.

(h) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish, and remove all the materials of any buildings on the land,

(i) No compensation shall be payable by the crown for any buildings left on the land on any other account whatsoever

8. For further particulars regarding the lease, application should be made to the Government Agent, North Central Province

H C GOONEWARDENA,
Government Agent.

The Kachcheri,
Anuradhapura, July 22, 1953.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිමි මෙයින් ප්‍රකාශ කරමි:

කෑගල්ල දිසත්‍රිකුණගේ රබ්ට් කේර්ලේ මොරවික හම් මුද්‍රාදුකී වසමේ මොරවික හා මාරාපිටිය නමැති ගම්වල පිහිටි මෙහි පහත දැක්වෙන බිම් කැබලි—

(1) අම්බලන්තීවුවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 13.81ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: එම ඉඩමෙහි ඉතිරි කොටස; නැගෙනහිරට හා බටහිරට යු. ඊ. මොහමඩ්ට අයිති ඉඩම; දකුණට: කොළඹ-කුමර පාර.

(2) අම්බලන්තීවුවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 3, ප. 14.2ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කිරිබණ්ඩාගේ ඉඩම; නැගෙනහිරට, දකුණට හා බටහිරට: යු. ඊ. මොහමඩ්ට අයිති ඉඩම.

(3) බදුමුත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 26.44ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට හා නැගෙනහිරට: දිසත්‍රිකුණ මංචාවන් රකාමරියේ පාර; දකුණට: යු. ඊ. මොහමඩ්ට අයිති ඉඩම; බටහිරට: කිරිබණ්ඩාගේ ඉඩම.

(4) සලත්තේදකිගේ වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත මායිම් වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 31.44ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට, දකුණට හා බටහිරට: අප්පුසිකොණ්ඩාගේ ඉඩම; නැගෙනහිරට: කිරිබණ්ඩාගේ ඉඩම.

(5) මහආරඹිමත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 17.63ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට හා දකුණට: කිරිබණ්ඩා හා අප්පුසිකොණ්ඩාට අයිති ඉඩම; නැගෙනහිරට කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 4 දරණ බිම් කප්පිතය; බටහිරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 6 දරණ බිම් කප්පිතය.

(6) මහආරඹිමත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 1, ප. 15.82ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කිරිබණ්ඩා හා අප්පුසිකොණ්ඩාට අයිති ඉඩම; දකුණට: කිරිබණ්ඩාගේ ඉඩම; නැගෙනහිරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 5 දරණ බිම් කප්පිතය; බටහිරට: එම අංක 7 දරණ බිම් කප්පිතය.

(7) හොඹපාරවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 38.19ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 8 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට, දකුණට හා බටහිරට: ගුණරත් මැණිකාගේ ඉඩම.

(8) පහලපුත්තකුමුරු නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 9.99ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 9 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 7 දරණ බිම් කප්පිතය;

නැගෙනහිරට: කිරිබණ්ඩාගේ ඉඩම; බටහිරට: රංමැණිකාගේ ඉඩම.

(9) දොන්වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 28.6ක් පමණ විශාල බිම් තීරයක්— උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 10 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 8 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: පොර්ට් මැණිකාගේ ඉඩම.

(10) මටහනපිටිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 1, ප. 31.10ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 11 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 9 දරණ බිම් කප්පිතය, නැගෙනහිරට හා බටහිරට: පුංචි අප්පුසුභාමි මහතාගේ ඉඩම.

(11) මෙලිගහවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 1, ප. 31.25ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 12 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 10 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: ඊ. ආර්. මුදියන්සේගේ ඉඩම.

(12) වැල්ගාලගේගේවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 12.4ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 13 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 11 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: දුබ්ලින් සිකොනාට අයිති ඉඩම.

(13) දිසත්‍රිකුණ මුල්ලේ දෙකිගේවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 32.2ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 14 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 12 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: දේවමානසාගේ ඉඩම.

(14) ගෙදරවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 0, ප. 26.47ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 15 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 13 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: සිත්දුහාමිගේ ඉඩම.

(15) ගෙදරවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 1, ප. 9.7ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 16 දරණ බිම් කප්පිතය; දකුණට: එම අංක 14 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: කිරිබණ්ඩාගේ ඉඩම.

(16) පුරුකොල්ල නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 2, ප. 37.53ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: අලවිච්චි නොර්ත් දෙකිගේ පාරේ 5 වෙනි සැතපුම්, දකුණට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 15 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: දේවමානසාගේ ඉඩම.

(17) පුරුකොල්ල නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රූ. 2, ප. 37.53ක් පමණ විශාල බිම් තීරයක්—

උතුරට: අලවිච්චි නොර්ත් දෙකිගේ පාරේ 5 වෙනි සැතපුම්, දකුණට: කෑගල්ලේ විධායක ඉංජිනේරුතුමාගේ 25.7.52 දින දරණ “බිලු ප්‍රත්ඵ” සැලැස්මේ අංක 15 දරණ බිම් කප්පිතය; නැගෙනහිරට හා බටහිරට: දේවමානසාගේ ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මිලිසින් සහතික කරන ලදී. අත්සන් කළේ: ඇස්. ආර්. ඉමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

අංකය: ජේ. /ව. බබ්ලිම. /13/53 ඇල්. ඇම්. 5520.

මිමි 1953ක් වූ මැයි මස 6 වැනි දින කොළඹදීය.

අංකය : Q. 4172/J/AL/1935.

අංකය : Q. 4571/J/LG/65/53.

1950෧෦ අග්නික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950෧෦ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණුවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අග්නික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණුවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ, බටහිර සිගනාකෝරළේ, මැදපත්තුවේ
මොරුන්ගේ පිහිටි කුඹුල්ල යන කුඹුරෙන් පාර්ච්ස් 12.80ක
පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

කොළඹ දිස්ත්‍රික්කයේ, උතුරු අවන්කුරු කෝරළේ (B)
කොට්ඨාසයේ උඩුගමපොල පිහිටි කැබැරුම්වත්තයන ඉඩමෙන්
ආක්කර 1½ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

බටහිර කොට්ඨාසයේ වාර්මාගේ දෙපාර්තමේන්තුවේ දිස්ත්‍රික්ක
එස්.පී.සේනරත්නමාගේ 11 9.51 දින දරණ සිතියමේ විස්තර
කරන ලද සෑම පැත්තටම එම ඉඩමේ ඉතිරි කොටස් පිළිබඳ
මායිම් වූ ඉඩම් කැබැල්ල.

උතුරට : ආර්. ජේ. ඔක්. ජයන රාජසේන රණතුංග නෝනා
ආයතනිකව කිසිඟ ඉඩම ;

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

නැගෙනහිරට : ගම්පහ-මිනිමිත්ගොඩ ප්‍රසිධ පාර ;
දකුණට : පීටේකෝන් රණතුංග මහත්මයා ආයතනිකව කිසිඟ
ඉඩම ;
බස්නාහිරට කුඹුර.

මේ 1953ක් වූ ජූනි මස 24 වැනි දින
කොළඹ දිස.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : Q. 4625/J/LG/268/53.

1950෧෦ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ 1953ක් වූ ජූනි මස 19 වැනි දින
කොළඹ දිස.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණුවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අග්නික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

1950෧෦ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ දෙහිවල-ගල්කිස්ස පළාත් අණුව සභාව
තුළ ගල්කිස්සේ පිහිටි ආක්කර 4යි, රූඩ් 0, පාර්ච්ස් 12.47ක්
පමණ විශාලකම ඇති ගල්කිස්සවත්ත යන ඉඩම, ඊට මායිම් :—

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනා කර තිබෙන බවත් එය අණුවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි
උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවර
යා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

උතුරට ' බම්පල පාරේ පිහිටි වර්පණම නො. 29/1, 27, 25/1
23, 17, 17/1, 4, 7, 8 සහ 15/3 දරණ ඉඩම් සහ ගල්කිස්ස පාරේ
පිහිටි වර්පණම නො. 119 දරණ ඉඩම,

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ
කොට්ඨාසයේ කොලොන්නාවේ පළාත් අණුව සභාවතුළ
මිනොට්ටුල්ලේ, මිනොට්ටුල්ල පාරේ පිහිටි වර්පණම නො. 2
දරණ ඉඩමෙහි පාර්ච්ස් 2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

නැගෙනහිරට, T. S. P 41 දරණ සිතියම නො. 81 දරණ
කැබැල්ල යන නො. 82 දරණ කැබැල්ලෙන් කොටසක්,
දකුණට ' සිරිපාල පාරේ පිහිටි වර්පණම නො. 4, 8, 10, 12
14, 16 සහ 18/2 දරණ ඉඩම ;

උතුර, දකුණට සහ බස්නාහිරට : මිනොට්ටුල්ල පාර ;
නැගෙනහිරට : එම ඉඩමේම ඉතිරි කොටස.

බස්නාහිරට. බුදුමැල්ල.
පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ ජූනි මස 8 වැනි දින
කොළඹ දිස.

මේ 1953ක් වූ ජූනි මස 27 වැනි දින
කොළඹ දිස.

1950෧෦ අග්නික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

LW. 3767.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණුවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අග්නික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

1950෧෦ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී
තුමාගේ කොට්ඨාසයේ දෙහිවල-ගල්කිස්ස පළාත් අණුව සභාව
තුළ මීටර් පොල පිහිටි බුලිකප්ලෑන් නො A 1,374෧෪ 308 වැනි
කැබැල්ලේ විස්තර කරන ලද පාර්ච්ස් 19 2ක විශාලකම ඇති
ඉඩම, ඊට මායිම් :—

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනා කර තිබෙන බවත් එය අණුවුව ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950෧෦
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි ;

උතුරට : සුමනාරාම පාර,
නැගෙනහිරට : සුමනාරාම විහාරය ;
දකුණට : ඇම්. සිම්සෝන් අපොන්සුට සහ සී. බී. ගෝමස්ව
ආයතනිකව ඉඩම,
බස්නාහිරට : එම්. ඩී. ඇස්. අමරසේකරව ආයතනිකව ඉඩම.

බදු පුද දිස්ත්‍රික්කයේ යටිකිද කොට්ඨාසයේ පස්සර කෝරළේ
කනගෙලගම පිහිටි ගෝනකැල්ලවත්ත උඩින් අඩි 1,850 දිග
පසිපප දුමිණිට අයිතිකම්කින් නො : ගෝර්ප්ස් ස්ට්‍රීට්ටි සහ සමාගම,
නො. 151 දරණ කැපැල් පෙට්ටිය ; කොළඹ.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස්. ඇප්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

මේ 1953ක් වූ ජූනි මස 27 වැනි දින
කොළඹ දිස.

අංක J/TW/2892.
මේ 1953ක් වූ ජූනි මස 9 වැනි දින
කොළඹ දිස.

අංකය LA/6571 J/HLG/681.

1950෧෦ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5෧වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමවනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950෧෦ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

ආරුණික දිගුකාලීන දැඩිදැඩි හත්පත්කුලම් දකුණු උඩුකන කොරළේ නල්වත්ත නම් පවුලේ පිහිටි ලියන්කුකහමුල කේන නමැති ඉඩමෙන් පර්චස් 08.8ක ඉඩමක් ඇති කල්වත්ත, පී. ජයවර්ධනපාය මිම 487 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 1෧වැනි භූමියකින් 154෧෧෦ වැනි කැබැල්ලක් වඩා විස්තර හැදින්වන බව ප්‍රකාශයයි.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ ආණපරිදි,
ආත්සත්කලේ. ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

අංකය : LA/6571 J/HLG/681.

මේ 1953ක් වූ ජූලි මස 15 වැනි දින කොළඹදීය.

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5෧වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමවනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

ත්‍රිකුණාමලේ දිගුකාලීන කුණාමලේ නගරයේ සහ අවට ප්‍රදේශයේ කරවන ආදායම් පාලන කාර්යාල කුමාරයන් කොමිෂනරයන් ත්‍රිකුණාමලේ නගර සභා සීමාව තුළ පිහිටි, හතරැස් අඩු 1,995 පමණ විශාල වූ ඉඩම, ඉඩමට වාසිමි.—

ජ්‍යෙෂ්ඨ. සාත්ත අත්තෝනියේ පාර, ඇම්. ඇම්. රජසිංහදිත්, ඒ. ඇස්. අබ්දුල් සමද්ද හා අයි. මොහිදින් බාවාම අයිති ඉඩම් හා පමර්තවූ පාර,

කිණිකොණම: සාත්ත අත්තෝනියේ මාමන හා රජ. ක. සුසාන භූමිය,

නිරිතම: ඒ. ඇස්. අබ්දුල් සමද්ද, අයි. මොහිදින් හා ඇට. කුලන්දෙරුමිමේ අයිති ඉඩම්, “හොස්පොත්ඹ” හා මල්ලපනි ර කෝන්ස කෝමලට අයිති ඉඩම්,

මධ්‍යම: ඇට ඇම්. ජයසිංහදිත්, ඒ. ඇස්. අබ්දුල් සමද්ද, අයි. මොහිදින් බාවා, ඇම්. කුලන්දෙරුමිම හා මල්ලපනි ර කෝන්ස කෝමලට අයිති ඉඩම්.

අයිතිකරුවන්ගේ නම: (1) ත්‍රිකුණාමලේ සාත්ත අත්තෝනියේ මාමන අංක 22, ඇට. ඇත් රජසිංහදිත්, (2) එම අංක 7, ඒ. ඒ. සමද්ද, (3) එම අංක 11/1, ඒ. කවිච්චන්ද්‍ර, (4) එම අංක 28/5, ඒ. කුලන්දෙරුමිම.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ ආණපරිදි,
ආත්සත්කලේ. ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

අංකය : J/LG/324/53.

මේ 1953ක් වූ ජූලි මස 13 වැනි දින කොළඹදීය.

අංකය Q. 4446/J/LG/2691.

1950෧෦ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5෧වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමවනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950෧෦ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිගුකාලීන රතුරු අඵත්කුරු කෝරළේ (A) කොමිෂනරයන් කොමිෂනරයන්ගේ නගර සභාවකුම මහල-හලාවත පාරේ පිහිටි මිරිපණම් නො 173 දරණ ඉඩමෙන් පාර්චස් 10ක පමණ ප්‍රමාණය, ඊට මාසිමි.—

උතුරම: ඇත්. සිමෝනිය සිල්වාම අයිති මිරිපණම් නො. 185 දරණ ඉඩම;
නැංගනකිරිම සහ දකුණම: ඇල්. බී. පෝල් හෝනාම අයිති ඉඩම,
බස්නාහිරම: එම ඉඩමේ ඉතිරි කොටස.

අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිගුකාලීන රතුරු අඵත්කුරු කෝරළේ (B) කොමිෂනරයන් (මිනිමන්තොස) අඛණපත්තෝන් පිහිටි අත්කර 181, පාර්චස් 36ක පමණ විශාල කට ඇති කෝන්සමන්ත යන ඉඩම, ඊට මාසිමි.—

උතුරම: බී. ජේ. හෙමිසුරුමි මිනිමන්තෝරු මහත්මයා විසින් සාදනලද 20.7.51 දින දරන 3 වැනි ජලාගණ විස්තරකරනලද 1 වැනි කැබැල්ල;

නැංගනකිරිම: මිනිමන්තොස-හමපහ ප්‍රසිඛ පාර;
දකුණම: කෝන්සමන්ත යන ඉඩම,
බස්නාහිරම: පිට ඇට.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ ආණපරිදි,
ආත්සත්කලේ. ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

මේ 1953ක් වූ ජූලි මස 10 වැනි දින කොළඹදීය.

අංකය : Q. 3459/J/HLG/1364.

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5෧වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමවනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිගුකාලීන රතුරු කෝරළේ මාමනගම යන ගමේ පිහිටි මුලික ජලාගණ නො. A 2,968වේ 1, 2 සහ 3 වැනි කැබැල්ලට විස්තර කරනලද දම්මහමන්ත, මැදමලකුඹුර, කොට්ටලාදේ මහමන්ත යන ඉඩම්වලින් පාර්චස් 9.8ක විශාල කට ඇති බිම් කැබැල්ල 3ක්.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ ජූලි මස 9 වැනි දින කොළඹදීය.

අංකය : Q. 4239/J/HLG/2093.

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5෧වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමවනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිගුකාලීන රතුරු අඵත්කුරු කෝරළේ (A) කොමිෂනරයන් කොමිෂනරයන්ගේ නගර සභාවකුම මහල-හලාවත පාරේ පිහිටි මිරිපණම් නො 173 දරණ ඉඩමෙන් පාර්චස් 10ක පමණ ප්‍රමාණය, ඊට මාසිමි.—

උතුරම: ඇත්. සිමෝනිය සිල්වාම අයිති මිරිපණම් නො. 185 දරණ ඉඩම;

නැංගනකිරිම සහ දකුණම: ඇල්. බී. පෝල් හෝනාම අයිති ඉඩම,
බස්නාහිරම: එම ඉඩමේ ඉතිරි කොටස.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ ආණපරිදි,
ආත්සත්කලේ. ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

මේ 1953ක් වූ ජූලි මස 8 වැනි දින කොළඹදීය.

අංකය: Q. 4226/J/E/2025.

1950 වසරේ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කාරන බැඳී 1950 වසරේ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	කහගමන්ත නොහොත් හෝම් ඇස්වෙලි 6 වැනි කොට්ඨාසයේ පිහිටි වර්පනම් නො. 110, 112, 114, 116, 118, 120, 122, 124, 126, 128, 130 දරන ඉඩම්	පොල් ඉඩම සහ කොබනැහිලි	කීල්ඩි ප්‍රනායු, දුනගහ, ඇග්ගන් ප්‍රනායු, ගම්පහ, රුක්මිත්. (පේ. ඇම්. බඩිබොන්නා හා රේගන්තොමල, කවුගම්පොට), අයිවිග්‍රිත්, කුලියපිටිය	9 0 39.50
2	කහගමන්ත නොහොත් හෝම් ඇස්වෙලි 6 වැනි කොට්ඨාසයේ පිහිටි වර්පනම් නො. 132 දරන ඉඩම්	එම	ඩී. ඇස්. කවුගම්පිටිය, සැන්ට්‍රල් විද්‍යාලය, බණ්ඩාරගොඩ	0 1 5.11

ඉහත සඳහන් ඉඩම්වලට නිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම කම් කමත් හෝ බවුත්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මි 1953 ක්වූ සැප්තැම්බර් මස 24 වැනි දින අපරහාන 2.30 වේලාවේ මෙහෙයුම් කමිටුවේ දී මා සම්මුඛව සිටිය යුතුයි.

කවද මි 1953 ක්වූ සැප්තැම්බර් මස 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුත්ගේ අයිතිවාසිකම්වල සහායකයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

මි 1953 ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹ කමිටුවේ දීය. ඒ. සෙන්ට්‍රි වි. විජේමාන්ත, කොළඹ දිසත්‍රිකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q. 3946/J/HLG/1149.

1950 වසරේ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කාරන බැඳී 1950 වසරේ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	අම්බේගමවත්ත, ගොරන පාරේ පිහිටි වර්පනම් නො. 22 දරණ ඉඩමක් කොටසක්	පොල් ඉඩම් ..	ඩී. ඩී. දෙමුරු හෝනාමහත්මිය, උඩුමත, හෝමගම	0 0 12.3

ඉහත සඳහන් ඉඩමට නිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම කම් කමත් හෝ බවුත්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මි 1953 ක්වූ සැප්තැම්බර් මස 25 වැනි දින පූර්වහාන 9.30 වේලාවේ මෙහෙයුම් කමිටුවේ දී මා සම්මුඛව සිටිය යුතුයි.

කවද මි 1953 ක්වූ සැප්තැම්බර් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුත්ගේ අයිතිවාසිකම්වල සහායකයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

මි 1953 ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹ කමිටුවේ දීය. ඒ. සෙන්ට්‍රි වි. විජේමාන්ත, කොළඹ දිසත්‍රිකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q. 4145/J/AL/1877.

1950 අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කාරන බැඳී 1950 වසරේ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	හල්වත්ත පුංචිමහළුලිය	මිට්ට සහ බැම්ම	ඩී. ඩී. ආර්. ආණ්ඩුව, උඩුගම්පොල සහ ඩී. පී. ආර්. ආණ්ඩුව, ජේෂ්වරාම	0 0 2
2	එම	0 0 15.3
3	එම	0 0 15.6

මූලික ප්ලාන් නො. A 3,460. ගම—මාකොවට, යක්කඩුව සහ ඒකල—මෙහෙයුම් බෝලන්ද යන ගම්

1	කම්බිත්තනාගෙකුඹුර	කුඹුර සහ ඇල	..	වික්‍රම ආචාර්යගේ ආරණ්‍ය සිංහසාරාධිපති, මාකොවට	..	0 0 13.2
2	එම	අප්පුආචාර්යගේ ලියන්තනිදේ, මාකොවට	..	0 0 25.3
3	පිල්ලැවෙකුඹුර	ජයකොඹ්ආරච්චිගේ පේදුරු අප්පුහාමි, මාකොවට	..	0 0 20.7
4	එම	එම	..	0 0 34.8
5	එම	අමරතුංගආරච්චිගේ ආනපෙරේර, මාකොවට	..	0 0 10.7
6	එම	ජයකොඹ්ආරච්චිගේ පේදුරු අප්පුහාමි, මාකොවට	..	0 0 11.3
7	එම	පී. ඒ. කානර්නාම සහ ඇස්. දෙව් පුලුප්පු, මාකොවට	..	0 0 26.3
8	එම	ආනර් අල්විස්, යක්කඩුව	..	0 0 4
9	එම	සියම්ලට්ටියගේ නිමොන්තිඅප්පු, මාකොවට	..	0 0 39.1
10	බටත්තියකුඹුර	වේල්ගමගේ වර්ලියානු පෙරේරා, මාකොවට	..	0 0 22.7
11	අඹුණ්කෝර කුඹුර	ආනර් අල්විස්, යක්කඩුව	..	0 2 0.3
12	නෑබොචගහකුඹුර	ඒ. ඒ. ජේවිත්, මාකොවට	..	0 0 3.4
13	එම	විරක්කොඹ්මොච්චිගේ ඇල්බින් රණසිංහ, යක්කඩුව	..	0 0 16
14	අඹුණ්කෝර කුඹුර, බටත්තිය	වේල්ගමගේ ඒවුත්පෙරේර, යක්කඩුව	..	1 0 6.1
15	එම	වේල්ගමගේ කාරේලිස්පෙරේර, යක්කඩුව	..	0 2 5.9
16	අඹුණ්කෝර කුඹුර, නෑබොචගහකුඹුර, බටත්තිය	වේල්ගමගේ හීර්ගේරිස්පෙරේර, යක්කඩුව	..	0 0 34.1
17	මෙරුල්ලිපිටිය කුඹුර	ගලමොන්ආරච්චිගේ මිගෙල්අප්පු, යක්කඩුව	..	0 0 3.3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසියම් සිදුදෙනාම නම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලයන් හෝ වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 29 වැනි දින පූර්ණාංග 9.30ට කොළඹ නාවික විද්‍යාලයේදී මා සම්මුඛව පිණිස යුතුයි.

නවද වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 15 වැනි දිනට මත්කොත් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවන්න බැඳුණු වැටුප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹ නාවික විද්‍යාලයේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න,
කොළඹ දිනපත්තියේ අණවුම් උප ඒජන්තතුමා.
අංකය : Q. 4158/J/AL/1913.

1950ත් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විම්පි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950ත් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්	ප්‍රමාණය, අ.ර. ප.
1	කාරකාමැඩිල්ල	.. කුඹුර සහ බැමිම	.. ඩී. ආර්. ලියන්ඩ් ජෝනාසාමිනේ, කොහෙල් ඇල්ල	.. 0 0 15.7
2	ඒර්ගහකුඹුර	.. එම	.. සී. ඇම්. ඇස්. මායිවගම ජෝනාසාමිනේ, රුවන්වැල්ල	.. 0 0 13.1
3	කුරුගහකුඹුර	.. එම	.. ඒ. ඇම්. හරමානිස් පෙරේරා, ඇම්. ආර්. ගෝර්දියානු ප්‍රනායු සහ ඇම්. ආර්. අර්නෝලිස් ප්‍රනායු, කොහෙල් ඇල්ල	0 0 9.4
4	සිරිපාදකුඹුර	.. එම	.. සී. ඇම්. දනියෙල් පෙරේරා, කොහෙල් ඇල්ල	.. 0 0 14.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසියම් සිදුදෙනාම නම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලයන් හෝ වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 30 වැනි දින පූර්ණාංග 9.30ට කොළඹ නාවික විද්‍යාලයේදී මා සම්මුඛව පිණිස යුතුයි.

නවද වම් 1953ත් සැප්තැම්බර් මස 16 වැනි දිනට මත්කොත් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවන්න බැඳුණු වැටුප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹ නාවික විද්‍යාලයේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න,
කොළඹ දිනපත්තියේ අණවුම් උප ඒජන්තතුමා.
අංකය : Q. 3657/J/E/485.

1950ත් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විම්පි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950ත් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

ජලයන් නො. A 3,479. ගම්—කොළඹ

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්	ප්‍රමාණය, අ.ර. ප.
1	අර්බෝගහමත්ත විදුලාමාවන් පිහිටි මිරිපනම් නො. 53/1 දරණ ඉඩම්	.. ඉඩම් සහ ගොඩනැගිලි	.. සී. ඩී. සයිමන්, දෙල්ගමුම්, කුරුමිට	.. 1 0 13.4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසියම් සිදුදෙනාම නම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලයන් හෝ වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 2 වැනි දින පූර්ණාංග 9.30ට කොළඹ නාවික විද්‍යාලයේදී මා සම්මුඛව පිණිස යුතුයි.

නවද වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 18 වැනි දිනට මත්කොත් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවන්න බැඳුණු වැටුප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹ නාවික විද්‍යාලයේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න,
කොළඹ දිනපත්තියේ අණවුම් උප ඒජන්තතුමා.
අංකය : Q. 4076 /J/AL/1614.

1950ත් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විම්පි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950ත් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

ජලයන් නො. A 3,476. ගම්—මාකොට්ට

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්	ප්‍රමාණය, අ.ර. ප.
1	මකවිල	.. කුඹුර සහ ඇල්ල කොටසක්	.. ඇම්. ද වන්ස වික්‍රමරත්න, ඒකල	.. 0 0 23.60
2	එම	.. එම	.. එම්. ඒ. පෙරේරා, මාකොට්ට	.. 0 0 3
3	එම	.. එම	.. ඇම්. ද වන්ස වික්‍රමරත්න, ඒකල	.. 0 0 5.60
4	එම	.. එම	.. ඩී. පී. වාර්ලිස් සිසිලසේන, මාකොට්ට	.. 0 0 22.10
5	එම	.. කුඹුර	.. ඇස්. ඒ. මේරිසාමි, මාකොට්ට	.. 0 0 12.50
6	එම	.. කුඹුර සහ ඇල්ල කොටසක්	.. ඇස්. මර්නින සිල්වා ආණ්ඩේකර, මාකොට්ට	0 0 10.80
7	නොකොත් සිත්මගහ කුඹුර සහ පහළවිල	.. එම	.. බිබිලිම. ඩී. සාපිත් අප්පුහාමි, මාකොට්ට	.. 0 0 13.70
8	පහළවිල	.. එම	.. ඇස්. මර්නින සිල්වා ආණ්ඩේකර, මාකොට්ට	0 0 8.30
9	එම	.. එම	.. ඇස්. ඒ. අසිලිකු සිල්වා, මාකොට්ට	.. 0 0 9.10
10	එම	.. එම	.. බේනිස් කුමාර, ආචල	.. 0 0 39.20
11	එම	.. එම	.. ඇස්. ඒ. එච්දිල් සහ ඇස්. ඒ. වේන්සල්, මාකොට්ට	0 0 10.70

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසියම් සිදුදෙනාම නම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලයන් හෝ වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 5 වැනි දින පූර්ණාංග 9.30ට කොළඹ නාවික විද්‍යාලයේදී මා සම්මුඛව පිණිස යුතුයි.

නවද වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 21 වැනි දිනට මත්කොත් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවන්න බැඳුණු වැටුප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹ නාවික විද්‍යාලයේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න,
කොළඹ දිනපත්තියේ අණවුම් උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි. පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමේ බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :—

මුල් පලාතේ නොමරණ. A 3,471. ගම—අරකාගොඩ, මිල්ලෙහිය සහ රද්දෙගොඩ (කර්තෘ දිස්ත්‍රික්කය)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මිල්ලෙහියවත්ත	අවුරුදු 25-15ක් අතර වයස ඇති රබර්ගස් 18ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති රබර්ගස් 6ක් සහ බදුමත් බදිනලද නොගැඹුරු ලිදක්ද නිබෙන රබර් ඉඩම	කොළඹ ගෝටන් පලේභි "සිරිනි" නිවසෙහි ආර්. එම්. ඇස්. මැන්දිස්නෝනා මහත්මයා, (ඒජන්තවරු කොල්ලුපිටියේ හෙප්ස් ගොඩනැගිල්ලේ සීමාසහිත ලිහෙප්ස් සහ සමාගම)	0 0 32
2 එම	අවුරුදු 25-15ක් අතර වයස ඇති රබර්ගස් 8ක් නිබෙන රබර් ඉඩම	එම	0 0 17.2
4 බහලගොඩවත්ත නොගොස් කුහගස්න	අවුරුදු 20ක් වයස ඇති රබර්ගස් 7ක් සහ පාරකින් කොටස්කද නිබෙන රබර් ඉඩම	පානදුරේ "සිරිමැදුර" නිවසෙහි ඩී. ඇල්. ඩයස් නෝනාමහත්මයා	0 0 6.1
5 මිල්ලෙහියවත්ත	අවුරුදු 20ක් වයස ඇති රබර්ගස් 7ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති මුරුගොගස් සහ පාරකින් කොටස්කද නිබෙන රබර් ඉඩම	කොළඹ ගෝටන් පලේභි "සිරිනි" නිවසෙහි ආර්. එම්. ඇස්. මැන්දිස්නෝනා මහත්මයා, (ඒජන්තවරු කොල්ලුපිටියේ හෙප්ස් ගොඩනැගිල්ලේ සීමාසහිත ලිහෙප්ස් සහ සමාගම)	0 0 14.4
6 බහලගොඩවත්ත නොගොස් කුහගස්න	අවුරුදු 20ක් වයස ඇති රබර්ගස්කද නිබෙන රබර් ඉඩම	පානදුරේ "සිරිමැදුර" නිවසෙහි ඩී. ඇල්. ඩයස් නෝනාමහත්මයා	0 0 1.2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සිහලදෙනාම තම නමින් ගෝටන් මුහුණතේ ලියවිලිවලින් බලපත්‍ර අයවලින් හෝ වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින පෙරවරු 10ට කර්තෘ කමිටියේදී මා මෙහිමුඛය යුතුයි.

තවද වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මුහුණතේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූලි මස 23 වැනි දින කර්තෘ කමිටියේ දීය.

අයි. ඇල්. පර්සිනන්ඩ්ස්, කර්තෘ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි. පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමේ බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :—

මුල් පලාතේ නො. A 3,181. ගම—නාගොඩ (කර්තෘ දිස්ත්‍රික්කය)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
3 මලවත්ත නොගොස් පිටතෙන් එලිය වත්ත	අවුරුදු 5ක් වයස ඇති පොල්ගස් 2ක් නිබෙන වත්ත	දකුණු කර්තෘ ඇම්. ඇම්. අයිදුල් කාදර් මහත්මයා සහ ඩී. ජේ ජයමනි මහත්මයා සහ කර්තෘ නාගොඩ පී. උපාරිස් සිල්වා මහත්මයා	0 0 4.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සිහලදෙනාම තම නමින් ගෝටන් මුහුණතේ ලියවිලිවලින් බලපත්‍ර අයවලින් හෝ වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින පෙරවරු 10.30ට කර්තෘ කමිටියේදී මා මෙහිමුඛය යුතුයි.

තවද වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මුහුණතේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූලි මස 23 වැනි දින කර්තෘ කමිටියේ දීය.

අයි. ඇල්. පර්සිනන්ඩ්ස්, කර්තෘ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

අඛණ්ඩය: LH. 808.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි. පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමේ බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :—

මුලික පලාතේ නො. A 3,112. ගම—පානකඩ (කර්තෘ දිස්ත්‍රික්කය)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කෝමල කන්ද නොගොස් පස්සලවත්ත	අවුරුදු 40ක් වයස කොස්ගස් 1ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති දෙල්ගස් 1ක්ද, කොස්ගස් 10ක්ද, පොල්ගස් 3ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පොල්ගස් 15ක්ද, කොස්ගස් 6ක් සහ පුම්බන්ගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කොස්ගස් 4ක්ද, නැදුන්ගස් 4ක්ද, ගොඩපරගස් 1ක්ද, කිතුල්ගස් 1ක්ද, කල්ගස් 1ක් සහ කැපුන් ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුම්බන්ගස් 4ක්ද, දෙහිගස් 1ක්ද, කටුඉඳුල්ගස් 1ක්ද, පොල්ගස් 3ක්ද, කපුන්ගස් 1ක්ද, දෙවන්ගස් 2ක් සහ දෙබන්ගස් 4ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති දෙබන්ගස් 4ක්ද, පොල්ගස් 3ක්ද, පුම්බන්ගස් 11ක් සහ පැපොල් ගස් 14ක්ද, කොස්ගස් පසුරු 9ක්ද, සීර ගොඩනැගිල්ලක් සහ කැවකාලික ගොඩනැගිල්ලක්ද නිබෙන ඉඩම	පානකඩ පදිංචි මුණසිංහ ජයවික් නිලකාරීන්ගේ, මුණසිංහ පිටර් සිල්වා, නම්මුණේ භූමන්දිසාමි සහ උතුරු කර්තෘ පදිංචි මේදරගේ මෙහිමෝනා	0 1 33.2
2 පාර	අවුරුදු 10ක් වයස ඇති ගොරගස් 1ක් සහ බොම්බිහක්කද නිබෙන පාර	එම	0 0 5.3
3 කෝමල කන්ද නොගොස් පස්සලවත්ත	අවුරුදු 20ක් වයස ඇති පුම්බන්ගස් 1ක්ද, පොල්ගස් 1ක් සහ කොස්ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කිතුල්ගස් 1ක්ද, උකුඹුල්ලගස් 2ක්ද, නාගස් 2ක්ද, කොස්ගස් 3ක් සහ නැදුන් ගස් 2ක්ද නිබෙන වත්ත	එම	0 0 5.2
4 පාර	පාර	එම	0 0 0.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම්, හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 21වෙනි දින පෙරවරු 11ට කාර්තර කම්මේරියේදී ලා සම්මුඛව විය යුතුයි.

නවද වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 23වෙනි දින
කාර්තර කම්මේරියේ දීය.

අයි. ඇල්. පර්මිනන්ඩස්,
කාර්තර දිනපත්තිකයේ අණුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

L.D. 4014.

1950ගේ අග්ක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැව් 1950 අග්ක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

බඩාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ගලසිසපත්තුවට කෝරළයට අයත් දෙසැනිපල්ලගම පිහිටි මුල්පලාත් නො. A 1,563ගේ ලොට් 1 යනුවෙන් හැඳින්වෙන ගොඩබෙන්නමත්තෙන් අක්කර 1, රූඩ් 2, පර්චස් 7.5 වූ භීම් කැබැල්ල.

දනට අයිතිවාසිකම කියා සිටින්නේ. ඒ. සී. අබ්දුල්: නො. 145, නොරිස් පාර, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් ගත් වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 2 වෙනි දින පෙරවරු 9ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

නවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 26වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 24වෙනි දින
මහනුවර කම්මේරියේ දීය.

බස්වින් රේන් රයිඩ්,
මහනුවර දිනපත්තිකයේ අණුමේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4480.

1950ගේ අග්ක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැව් 1950ගේ අග්ක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

බඩාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ කෝරළයට අයත් උඩගම්පහකෝරළේ ලේවොනෙහින්න ගම පිහිටි මල්වොනවත්ත නමැති ඉඩමක් අක්කර 0, රූඩ් 1, පර්චස් 5.5 විශාල ප්‍රාථමික සැලැස්ම ඒ. 1,961 ලොට් 1 සහ 2 කිසි විස්තර කර තිබෙන කොටස.

අයිතිකරුවන්ගේ නම—

ලොට් 1 අලවතුගොඩ සැකැස්ම 8 කනුම් අසල පදිංචි කේ. ඇම්. ණර් මොහමඩ්
ලොට් 2 එම ස්භාගයෙහි පදිංචි යු. ඇම් එම්. මොහමඩ්.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් ගත් වම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 5 වෙනි දින පෙරවරු 9.15ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

නවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 30වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 27වෙනි දින
මහනුවර කම්මේරියේ දීය.

බස්වින් රේන් රයිඩ්,
මහනුවර දිනපත්තිකයේ අණුමේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4656.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

බඩාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ, පානදුබෙර කොඩාගොස් උඩගම්පහ කෝරළයේ භුන්දාපාන මෑගේ ගම පිහිටි කෝනෙදරවත්ත ගංගොදරකුඹුර නමැති ඉඩමක් අක්කර 2, රූඩ් 1, පර්චස් 3.8 විශාල ප්‍රාථමික සැලැස්ම ඒ. 1,984 ලොට් 1 කිසි විස්තර කර තිබෙන කොටස.

අයිතිකරුවන්ගේ නම

රජාලාලාලා මඩුවල මහිම පදිංචි ඩී. ඩී. හැරිනානෝනාමහත්මිය, ඒ. ණර් මොහමඩ් හප්පියා, පී. ඒ. සමිත්, සහිඩා උම්මා නෝනාමහත්මිය, හනිස්, ඇන්. ජමාඩ්, ඇන්. සුබ්බා උම්මානෝනාමහත්මිය, ඇන්. අම්ර් උම්මානෝනාමහත්මිය සහ ඇන්. සහිනා උම්මානෝනාමහත්මිය

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ගේ සැප්තැම්බර් මස 9වෙනි දින පෙරවරු 9ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

නවද වම් 1953ගේ සැප්තැම්බර් මස 2වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූලි මස 27වෙනි දින
මහනුවර කම්මේරියේ දීය.

බස්වින් රේන් රයිඩ්,
මහනුවර දිනපත්තිකයේ අණුමේ උප ඒජන්තතුමා.

L. D. 4109.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කවයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

බඩාම් පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පල්ලේපළාත කෝරළේ රත්නමුළු පිහිටි අ.1, රූ. 1, ප. 33.2 ක් පමණ වපසරි ඇති පලාත් නො. F. V. P. 182 කේ පළමුවන අතිරේකයේ ලොව නො. 242, 244, 246, 246½, 247, 248, 249 සහ 250 දරන සම්පත්තියේ අග, සෙදරවත්ත හැකිගොත් පරගමත්ත, හටනාගමත්ත, පරණවත්ත සහ දහනගමත්ත යන ඉඩම්.

- නො. අයිතිකරුගේ නම
- 242 .. රත්නමුළු පදිංචි විදේශීයයන්ගේ මි.හිරිඳිකොට්ටේ
- 244 .. රත්නමුළු පදිංචි අංගොබරුල්ලාගේ ලොකුමැණිකා සහ එම අයිතිකරුන් බණ්ඩාර
- 246 .. රත්නමුළු-බද්දේදොව පදිංචි විදේශීයයන්ගේ මුදියන්සේලාගේ පුංචිකොට්ටේ
- 246½ .. එම
- 247 .. ලුණුව පදිංචි ගෙනිකේ ජයසිංහ, පොල්ගොඩව පදිංචි එන්ගල්ලිනා ජයසිංහ, පොල්ගොඩව පදිංචි කිරිසේලික් ජයසිංහ, පොල්ගොඩව පදිංචි කාරේලික් ජයසිංහ, පොල්ගොඩව පදිංචි බඩිනොන්නා ජයසිංහ, රත්නමුළු පදිංචි ගෙලෙස්නිනා ජයසිංහ, රත්නමුළු පදිංචි පුඬුආනා ජයසිංහ
- 248 .. අරංග පදිංචි දහනගම මුදියන්සේලාගේ මි.හිරිඳිකොට්ටේ සහ රත්නමුළු පදිංචි දහනගම මුදියන්සේලාගේ හිත්බණ්ඩාර
- 249 .. මේලගම පදිංචි විදේශීයයන්ගේ මුදියන්සේලාගේ උත්තමුල්ලා, රත්නමුළු පදිංචි විදේශීයයන්ගේ මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩාරගේ කිරිඳිකොට්ටේ, එම හිත්බණ්ඩාර, එම මද්දුම්බකොට්ටේ, එම මුදියන්සේලා, එම රමිමැණිකා, එම බණ්ඩාරමැණිකා
- 250 .. රත්නමුළු පදිංචි අත්ගොඩ රුලාගෙදර හිත්බණ්ඩාර, බද්දුකුච්චිය පදිංචි අත්ගොඩරුලාගෙදර ලොකුමැණිකා, අම්බානේ පදිංචි අත්ගොඩරුලාගෙදර බත්දුම්බකොට්ටේ, මුලපිටියේ පදිංචි අත්ගොඩරුලාගෙදර මුදුමැණිකා

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්පත්තියක් නොසිටින සියලුදෙනාම තම තමන්ගේ බඩුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ මිම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 9 වැනි දින පෙරවරු 9.30 ට මහනුවර කමිටුවේ රැස්වීමට සම්මුඛව පෙනී සිටීමට සූතුයි.

කවඳු මිම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්පත්තියෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායයන්, එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි (විවරය දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

මිම් 1953 ක්වූ ජූලි මස 22 වැනි දින මහනුවර කමිටුවේ දින. බස්මන් රේන් රසිම්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L. D. 4644.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කවයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

බඩාම් පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්තම කොඩාගයට අයත් අම්පමුම් කෝරළේ ග්ලේන්වැලේ නම් ගම්පිහිටි මුල් පලාත් නො. A 1,993, ලොව 1 යනුවෙන් හැඳින්වෙන අ. 0, රූ. 3, ප. 1.7 ක්වූ ග්ලේන්වැලේ මත්තෙන් කොටස.

දහට අයිතිවාසිකම් නියෝගිතයන්: සීමාසහිත ග්ලේන්වැලේ හේ වතු සමාගම. (ඒජන්තවරු: සීමාසහිත කෝර්ට්ස් ප්‍රේමර සහ සමාගම) (හැප්ටල් පෙට්ටිය නො. 65, කොළඹ.)

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්පත්තියක් නොසිටින සියලුදෙනාම තම තමන්ගේ බඩුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ මිම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 12 වැනි දින පෙරවරු 10 ට හැටන් නගර සභා කාර්යාලයේදී සම්මුඛව පෙනී සිටීමට සූතුයි.

කවඳු මිම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්පත්තියෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායයන්, එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි (විවරය දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

මිම් 1953 ක්වූ ජූලි මස 23 වැනි දින මහනුවර කමිටුවේ දින. බස්මන් රේන් රසිම්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L. A. 758/1-4.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කවයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	මූලික පලාතේ නො. A 1,742. ගම්—මත්බඩදිවු විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප
1	කාරෙසිවෙල් නොගොත් කුඹිහිරිප්පු	අවුරුදු 20-40 දක්වා ඇති නල් ගස් 21 කින්ද, අවුරුදු 10 ක්වූ පොල්ගසකින්ද, අවුරුදු 20 ක්වූ කොහොඹගසකින්ද, අවුරුදු 2-12 දක්වා කොහොඹගස් 5 කින්ද හා අවුරුදු 10 ක්වූ පැල 3 කින්ද යුතු ඉඩම	මත්බඩදිවු පදිංචි (1) මයිනිලිංගම් කණපතිපිල්ලේ, (2) නිලුගම්පලම් සිව්ප්‍රගාසම්, (3) සිව්ප්‍රගාසමගේ කාර්යාල වන සෝදියම්මා, (4) මයිනිලිංගමගේ ක. මැ. කාර්යාල වන සිද්ධිමරම්, (5) මයිනිලිංගමගේ සෝදිලිංගම්, (6) සිත්තනමයි මානික්කම් යන අයවරුන්	0 1 18.3

නං. ඉඩම් නම	විස්තර	අයිතියාමකයන්හා	ප්‍රමාණය, අ.ර.ප.
2 කරුමුඛයේ නොහොත් කුඹුරුපසු	අවුරුදු 8-40 ක් කලක් 32කින්ද, අවුරුදු 15-30 දක්වා ක් කලක් 9ක් හා අවුරුදු 5-15 දක්වා ක් කලක් 6කින්ද යුතු වූ ඉඩම	(1) සිත්තනමිනි අප්පුකුඹු, (2) සිත්තනමිනි මානික්කම්, (3) මඩිඳු සුමුමනියම්, (4) අම්බලවොහර් කන්දසියා, (5) අම්බලවොහර් ටපාන්තසියා, (6) කන්දසියා නලයසියා, (7) මිනාඩිවිආමිමා, නලයසියාගේ භාග්‍යාමි, (8) එළියනමිනි සුමුමනියම්, (9) සෙල්ලමිමා චෙට්ටිමිමි, කණගසබගගේ භාග්‍යාමි (10) අතිරාන්දම්, කානිගේසුගේ ක. මු. භාග්‍යාමි, (11) සිව්ගොගම්, සිදුම්බර නාදරගේ ක. මු. භාග්‍යාමි, (12) එළියනමිනි ගෝගනාදන්, (13) නිල්ලුසිවනම්, කොමිනාදන්ගේ ක. මු. භාග්‍යාමි, (14) සිත්තමිමා, කනපති පිල්ලුසි කනගසබෙයිගේ භාග්‍යාමි, (15) මනෝත්මනි. අරුමුගම් කඩිබසියාගේ භාග්‍යාමි, (16) අන්තලදිවුම්, ගඟුල්පාකන්දසියාගේ භාග්‍යාමි, (17) කෙල්ලාවිම් නොහොත් සිවකාමිපිල්ලුසි, (18) කැපතිපිල්ලුසි කනගසබෙයි, (19) අරුමුගම් කඩිබසියා, (20) සෙල්ලුපා කන්දසියා, (21) එළියනමිනි පාමානන්දපිල්ලුසි, (22) එළියනමිනි කුරුඳුරුති, (23) එළියනමිනි කන්දරුමිගම්, (24) එළියනමිනි රුසමිමා, (25) සෙල්ලමිමා චෙට්ටිමිමි, (26) සිව්ගොගම් එළියනමිනිගේ දුම, (27) එළියනමිනි කනපතිපිල්ලුසි, (28) නිල්ලුසිපලම් සමිපාසම, (29) ගෝදිගමිමා, සිව්ගොගමිගේ භාග්‍යාමි, (30) සිදුම්බර මඩිනිලියාගමිගේ ක. මු. භාග්‍යාමි, (31) මඩිල්ලාවනම් ගෝදිලියාගමි	1 0 26 6
එම	අවුරුදු 20-40 දක්වා ක් කලක් 5කින්ද, අවුරුදු 30 දක්වා ක් කලක් 10 ක් කලක් 10 පමණක් කොහොඹ ගහකින් යුතු වූ ඉඩම	අංක 1-31 දක්වා ඉහත සඳහන් අංක	0 2 39 9
4 කරුමුඛයේ	කලක් සහිත ඉඩම, අවුරුදු 25-40 දක්වා ක් කලක් 17කින්ද අවුරුදු 5-10 දක්වා ක් කලක් 12කින්ද යුතු වූ ඉඩම	(1) මෙරිපිල්ලුසි මිහිනාදර, (2) මෙරිපිල්ලුසි මිහිනාදර ටහන්මි, (3) සෙල්ලමිමා කනගසබෙයි මහන්මි, (4) මඩිලුක්කු නාගනාදන්, (5) මේදනාගමි නාගනාදන් මහන්මි, (6) රුමලියම් මානික්කම්, (7) නාගමිමා මානික්කම් මහන්මි, (8) සිත්තනමිනි සිව්ටිපලම්, (9) සිත්තනමිමා සිව්ටිපලම් මහන්මි (10) කුමාර මෙරිපිල්ලුසි මහන්මි, (11) සිව්කොරු නිල්ලුසියාපලම් මහන්මි, (12) සුමුමනියම් ගෝදිලියාගමි, (13) ජ. සුමුමනියම්, (14) කුකුළියා නලයසියාගමි, (15) මි. චිච්චියා නලයසියාගමි මහන්මි, (16) කනගසබෙයි අම්බලවොහර්, (17) කනගසබෙයි ගෝදිලියාගමි, (18) කනගසබෙයි නඩරන්, (19) කනගසබෙයි සිව්ටිපලම් කනගසබෙයි මිල්ලුරන්ගමි, (20) කනගසබෙයි සිව්ටිපලම්, (21) කනගසබෙයි සිව්ටිපලම්, (22) කුකුළියා සබාපතිපිල්ලුසි, (23) සෙල්ලමිමා සබාපතිපිල්ලුසි මහන්මි, (24) මානික්කම් මෙරිපියාගමි, (25) මානික්කම් මහන්මි, (26) මානික්කම් කනගසබෙයි මහන්මි මන්ඩිලියා පදිංචි මෙකි අංක	0 2 13 0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම නම් නමක් හෝ බඩුක් ලියවිලිලියන් බලය ලත් අගමහලුන් හෝ බඩුක්ගේ ඒජන්තවරුන් වම් 1953ක් ක් කලක් සැපයුම්බර් මස 2වෙනි දින පෙරමුරු 10වන මෙරිපිල්ලුසි මාසයේ කම්බලියාදි මාසේ මුද්‍රාණය යුතුයි.

තවද වම් 1953ක් ක් අගෝස්තු මස 22වෙනි දිනට මන්තෙත් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුක්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධත්වය එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විස්තරය, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙන (වටපත් දකුණ සහිතව) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් ක් ජූලි මස 23වෙනි දින සාපයේ කම්බලියාදිය.
 ප. ජේ. හබ්බන්,
 උතුරු පළාතේ අණවුම් ඒජන්තයුමා.

අංකය: LA. 7547/J/H/2310.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

උපරු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහිත් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

කුරුණෑගල දික්කසයේ මැරුම්පිල්ලි හත්පත්තුවේ මාදුර කෝරළේ ගෝනිගොඩ පම ගමේ පිහිටි මිදනාමෙලවත්ත, දක්ෂාමුඛයේ න, උනගහකොටුමේවත්ත, දක්ෂාමුඛයේ කුඹුරු, මිදනාමල සහ ගමිසනා පාර ගහ ඉඩම්වලින් අක්කර 3, රැඩ් 2, පර්ච් 32.5ක විශාලත්වයක් ඇති 819 දරන අවශ්‍යතා ගම් මැණිමේ සැලැස්මේ 1වෙනි අතිරේකයේ 118, 120, 121, 122 සහ 123වෙනි කැබලියා වඩා පිහිටිව හැදින්වෙන බිම් ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කියා සිටින සියලුදෙනාම නම් නමක් හෝ බඩුක්ගේ ලියවිලිලියන් බලය ලත් අගමහලුන් හෝ එකී බඩුක් සමඟ වම් 1953ගේ සැපයුම්බර් මස 17වෙනි දින ප්‍රමාණ 9.30ට කුරුණෑගල කම්බලියාදියේ මාසේ මුද්‍රාණය යුතුයි.

තවද වම් 1953ක් ක් සැපයුම්බර් මස 9වෙනි දිනට මන්තෙත් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුක්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධත්වය එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විස්තරය, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙන (වටපත් දකුණ සහිතව) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් ක් ජූලි මස 22වෙනි දින කුරුණෑගල කම්බලියාදිය.
 අන්. ඇන්. ඩී. ජිල්ලා,
 කුරුණෑගල දික්කසයේ අණවුම් උප ඒජන්තයුමා.

අංකය : LA 7475/J/AL/2043.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දෙවමැදි හත්පත්තුවේ පහළ පළාතේ වෙරළපොල නම් ගමේ පිටිවි රහතුරුමත්තාපනාලයේ නමැති ඉඩමක් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 19.6 ක භූමියක් ඇති නො. 2,533 දරන අවශ්‍යතා ගම් මැතිවරුන්ගේ සංගමයේ 1 වැනි අතිරේකයේ 195 වැනි කැබැල්ලක පිටු 10 හි විස්තර වශයෙන් සඳහන් වන ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු විටෙක සිසඳුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එහි බඳුන් සමඟ වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින පූර්ණ 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානි වියහොත්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තර වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජූලි මස 22 වැනි දින කුරුණෑගල කවිචේරියේ දීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

LA 3230/J/AL/1067.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මුල් පලයන් නො. A 1,255. ගම්—මහකුඹුක්කඩවල

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුන්ගේ නාමය	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	කුරුණෑගල	අලුත් කොටසක් අඩංගු ඇති අවුරුදු 40ක් වයස ඇති පොල්වත්ත (වගාවක් නැති)	විදනප්පේ පුංචිමැණිකා, මහකුඹුක්කඩවල	0 0 18 2
2	මෙලන්ගහවත්ත	අලුත් කොටසක් සහ අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 4ක් අඩංගු ඇති පොල්වත්ත	W. අප්පුහාමි සහ B. M. කිරිමැණිකා, මහකුඹුක්කඩවල	0 0 24
3	අඹගහවත්ත	අලුත් කොටසක් සහ අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 4ක් ඇති පොල්වත්ත	M. R. සිංහිඳිආණ්ඩා, මහකුඹුක්කඩවල	0 0 31
එකතුව				1 0 33 2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිදු විටෙක සිසඳුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එහි බඳුන් සමඟ වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 17 වන දින පූ. හා. 10.00 වේලාවට පුත්තලම් කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ සැප්තැම්බර් මස 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානි වියහොත්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තර වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්වූ ජූලි මස 24 වැනි දින පුත්තලම් කවිචේරියේ දීය.

පී. කාසිලිංගම්, පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

අංකය : L R 980 (1).

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

පලයන් නො. ඇල්. ඩී. ඩී. 15. ඉන්සැට් 4. ගම්—මටගල

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුන්ගේ නාමය	ප්‍රමාණය, අ.රූ.ප.
20	මටගලගේන	අඹගස් 1 කි, දෙරම්ගස් 1 කි, මුරුගාගස් 6 කි, තාවකාලික ගෙවල් 1 කි	කපුරුගාමගේ සිංහිඳිඅම්මා	0 1 0.4
22	එම	කුඹුර	පුංචිඋගේ මුදලිගාමි	0 1 5.7
23	එම	එම	කපුරුගාමගේ කිරිමැණිකා, එම සිත්ඛණ්ඩා, එම මුතුබණ්ඩා සහ අප්පුහාමිගේ සිත්ඛණ්ඩා	0 0 22.7
24	එම	එම	අප්පුහාමිගේ සිත්ඛණ්ඩා වේ. පී. සහ පුත්චිරුගේ කාර්ඛණ්ඩා	0 0 37.2
25	එම	එම	කිරිබණ්ඩාගේ රම්මල්එකනා, එම කාර්ඛණ්ඩා සහ එම සෝමාවතී	0 1 12.1
26	එම	එම	උක්කුබණ්ඩාගේ උක්කුමැණිකා	0 1 22.9
27	එම	එම	කපුරුගාමගේ පුංචිබණ්ඩා	0 1 8.2
28	එම	එම	කපුරුගාමගේ කිරිමැණිකා, එම සිත්ඛණ්ඩා, එම මුතුබණ්ඩා සහ අප්පුහාමිගේ සිත්ඛණ්ඩා වේ. පී.	0 1 14.6
29	එම	එම	තලකිරියාගම බමානන්ද වෙර	0 1 19.9
30	එම	එම	පුංචිඋගේ මුදලිගාමි	0 0 26.8
31	එම	එම	අප්පුහාමිගේ පුලිතුලා	0 1 16.5
32	එම	එම	කිරිබණ්ඩාගේ පුංචිඋ	0 1 9.0
33	එම	එම	කිරිබණ්ඩාගේ පුංචිමැණිකා	0 2 36.5
34	එම	එම	කිරිබණ්ඩාගේ පුත්චිරු	0 1 32.9
35	එම	එම	කපුරුගාමගේ පුංචිබණ්ඩා, එම මුදලිගාමි සහ එම රම්මල් එකනා	0 2 9.1

නො.	ඉඩංගු නම	විස්තර	අයිතිකම්කීර්තනා (මදුනාරයා)	ප්‍රමාණය, අ.ර.ප.
පැරුන් නො අර්ථ. වී. පී. 5 ඉන්පැව් 5 ගම—වටගල				
37	කැබ්ලිලේ	කුඹුර	මතුල්ගස්වැව අර්ථගෙදර කීරියා	0 3 22
38	එම	එම	එම උපයා	0 3 20
39	එම	එම	එම විකීර	0 3 22
40	එම	එම	ගල්විඳුමාගම ගල්විඳුමාගෙදර මැනුවල් නයිදේ	0 3 17
41	එම	එම	එම තොපානිස් නයිදේ	1 0 7
42	එම	එම	රඹාමෙල ලෝකුරුගෙදර රත්නයිදේ	1 0 26
43	එම	එම	මතුල්ගස්වැව අර්ථගෙදර නයිදේ	1 0 6
44	එම	එම	එම ලොකු පුවා	1 0 28
45	එම	එම	එම හීන් කපුමා	1 0 23
46	එම	එම	එම පුත්වා	1 0 30
47	එම	එම	ගල්විඳුමාගම ගල්විඳුමාගෙදර විකීර්තාමි	1 0 4
48	එම	එම	එම කුරුන්තයිදේ	1 1 21
49	එම	එම	එම මැණික්තාමි	1 0 16
50	එම	එම	එම නොත්ත නයිදේ	1 1 23
51	එම	එම	එම අඛරනාඅපපු	1 1 10
52	එම	එම	පත්ගල අර්ථගෙදර මැණික්කරු	1 1 11
53	එම	එම	එම ලොකුඅපපුතාමි	1 1 9
54	එම	එම	මැගොඩපොල අදවලලොකුගෙදර සමන්දරා	1 0 23
55	එම	එම	පත්ගල ගමරාලලොකුගෙදර-කීරිමැණිකේ	1 0 3
56	එම	එම	රඹාමෙල ලෝකුරුගෙදර පුස්තනයිදේ	1 0 34
57	එම	එම	පත්ගල අලුත්ගෙදර මල්තාමි	1 0 16
58	එම	එම	පහලුවැව අදිකාරිගෙදර රත්මැණිකේ	1 1 9
59	එම	එම	පත්ගල අලුත්ගෙදර හීන්අපපුතාමි	1 0 24

පැරුන් නො අර්ථ වී. පී. 1,083. ගම—දේවගාලලොකම

72	කුගහගහේන	කුඹුර	කීරිමැණිකේ කපුරුතාමි	0 2 32.7
73	එම	එම	ගේරත්තාමිගේ පුංචිමැණිකේ	0 3 12.5
74	එම	එම	අපපුතාමිගේ කාර්මැණිකා සහ දිසානායක මුදියන්සේලාගේ කපුරුතාමි	2 3 20.6
75	එම	එම	අපපුතාමිගේ කාර්මැණිකා සහ බණ්ඩරලොකුගේ කීරිමැණිකේ	1 1 37.8
79	කොහොඹගහ ඉඩම	වත්ත සහ තාවකාලික ගෙයක්	දිසානායක මුදියන්සේලාගේ අපපුතාමිගේ කපුරුතාමි	0 0 21
185	කුගහගහේන	වත්ත සහ කුඹුර	දිසානායක මුදියන්සේලාගේ කපුරුතාමි	1 0 36
189	අඹනායකේකරේ	කුඹුර	ගේරත්තාමිගේ කීරිමැණිකේ	0 1 27.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපෑම් පත් අවමුදුන් හෝ වී. පී. 1953 හේ සැපතැව්බර් මස 5 වැනිදින රාජ් 9.30ට මුද්‍රාගතකරන ලද බණ්ඩරලොකුගේ මා සම්මුඛවීය යුතුයි.

නවීද වී. පී. 1953 හේ අගෝස්තු මස 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුද්‍රා ගත කරන බැවින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වී. පී. 1953 හේ ජූලි මස 24 වැනි දින අනුරාධපුර නවීදවීයේ දීය. බී. ඇම්. ද සොයිසා,
අනුරාධපුර දැනුම්කරු අණවුම් උප ඒපත්තතුමා.

L. W. A. 2.

1950 ගේ අඛණ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යුපනන. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස් කරන බැවින් 1950 ගේ අඛණ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අභ්‍යුපනනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :-

නො.	ඉඩංගු නම	විස්තර	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ.ර.ප.
211	රැජප්පැද්දවත්ත	වත්ත, අවුරුදු 10-15 දක්වා වයසැති කොස්ගස්, පුවක් ගස්, අවුරුදු 5 ක් වයසැති අම්ගහක්, අවුරුදු 10 ක් වයසැති කිඹුල්ගහක්	අගෝ සිකෙසුන් විරරත්න, මවුස්සාගොල්ල, වී. ඇම්. කේ. බණ්ඩාර, විරකීර් නිවස, මවුස්සාගොල්ල, ඇස්. ඇම්. දිනුසාමි, ලොකුකන්කානි, මේවිලේක්, ගෝනකැලේවත්ත, පස්සර, වන සිංහ මුදියන්සේලාගේ සියාතු, කිනගහගමගෙදර, මවුස්සාගොල්ල, හරු. උපානන්ද සවිච්චි, පස්සර රජලිඟ විහාරය, පස්සර, සන්ගරම් රඹාමි විරපපත් සේවන්දන්, ඇස්. ආර්. වි. රඹාමි, ඇස්. ආර්. වි. රඹාමි, ඇස්. ආර්. වි. රඹාමි, පි. මල්ලිආමා, කන්දේගේ නවත්ත, නමුණුකුල, අංගරම් රඹාමි විරපපත් සිත්තආසියා, හරස්බැද්දවත්ත, හරස්බැද්ද-ලොව් විමකන්දසියා මහත්මිය, අලුගොල්ලවත්ත, උඩපුස්සේල්ලාමි, සන්ගරම් රඹාමි විරපපත් නල්ලආසියා, මෙරුව, කොත්තමංගලේ, කිලකඩු කොට්ටිංගලම්, පුදුකෝඩේ, නල්ලමන් කොට්ටිංගලය, දකුණ ඉදියාව, ලෝආමා මෙල් මෙරුව, මත්කාඩු, අලුත්කුම් පුදුකෝඩේ, දකුණ ඉදියාව (පොදුවේ)	1 3.38

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපෑම් පත් අවමුදුන් හෝ වී. පී. 1953 හේ සැපතැව්බර් මස 21 වැනි දින රාජ් 10 වේලාවට පස්සර සුඵනගර සහා කාන්තාලයේදී මා සම්මුඛවීය යුතුයි.

නවීද වී. පී. 1953 හේ සැපතැව්බර් මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුද්‍රා ගත කරන බැවින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධ සියලුම ඔප්පු තීරපපු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

වී. පී. 1953 හේ ජූලි මස 27 වැනි දින බදුලු කවිමේරියේ දීය. ඒ. අයි. මොහිසේන්,
උරුම පත්‍රාලේ අණවුම් උප ඒපත්තතුමා.

අංකය. ෧෪/෪/2656/෫1෪. ඇල. 5500.

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම—මුල්ගම	ප්‍රමාණය, අ.ර.ප.
407	කොලඹුට්ටේ	අවුරුදු 30ක් වැඩිවූ උකාස් ගස් 2ක්ද, පුවක්ගස් 27ක්ද පොල්ගස් 25ක්ද ඇති වත්ත	උකාලුම් ඉඩම් කොමසාරිස් තැන්පත් එච්. ඊ. තෙන්නකෝන් මහතා, ක්‍රම 6 දරණ 'හර්මලිප්' නිවෙස් පදිංචි ආර්. බ්‍රිලිම්. තෙන්නකෝන් මහතා, කොල්ලුපිටියේ, 'ග්‍රීන්පාර්ක්' 'ඉස්සෝරා' නිවෙස් පදිංචි වි. තෙන්නකෝන් මහතා සහ දුනට එංගලන්තයේ ලංකා නුවර හෝබන් හිල්ගේවිනි පදිංචි රඹුක්කන, වල්ගම වලවිමේ දෙස්නර් ජෝර්ජ් තෙන්නකෝන් මහතාද වෙති	0 1 23.8 එකතුව .. 0 1 23.8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුලදනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 21වෙනි දින පෙරවරු 9ට කැගල්ලේ කවිමේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූලි මස 21වෙනි දින කැගල්ලේ කවිමේරියේ දීය. ඇම්. ඒ. ඩී. ඩී. බ්‍රිලිම්. සමරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

අංකය: ෧෪./එච්. ඇල්. පී/1994/ඇල්. ඇල. 5433.

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම—දියුණු නත.	ප්‍රමාණය, අ.ර.ප.
40	කොටුකුඹවත්ත හෙවත් කොට්ට උල්ලේකුඹවත්ත, වරපනම් බදු අංක 16, 3 දරණ කොඩාගය	අවුරුදු 35ක් වැඩිවූ පොල් ගසක්ද, අවුරුදු 30ක් වැඩිවූ කොස්ගසක්ද ඇති වත්ත	අම්බලන්ගොඩ පදිංචි ජේ. ඩී. ආර්. ද සිල්වා දෙස්නර මහත්මිය	0 1 2 එකතුව .. 0 1 2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුලදනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින පුම්භාග 9ට කැගල්ලේ කවිමේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූලි මස 23වෙනි දින කැගල්ලේ කවිමේරියේ දීය. ඇම්. ඒ. ඩී. ඩී. බ්‍රිලිම්. සමරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

අංකය: ෧෪./෪./1277/ඇල්. ඇල. 4750

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම—පොලවගම	ප්‍රමාණය, අ.ර.ප.
4	මීල්වත්ත	රබර් ඉඩම, අවුරුදු 12ක් වයස්වූ රබර්ගස් 10ක්ද, අවුරුදු 5ක් වයස්වූ පම්බු ගසක්ද, අවුරුදු 5ක් වයස්වූ දෙහිගසක්ද, අවුරුදු 12ක් වයස්වූ පුවක්ගස් 2ක්ද තිබේ	ගරිගන්තොට, විමස පදිංචි ඇම්. පී. ඇල්. පී. ඇල්. පී. සහ ගරිගන්තොට වැලිගලතැන්නේ පදිංචි කේ. ඒ. එම්. හෝනා	0 0 13.1 එකතුව .. 0 0 13.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුලදනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලාලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 24 වැනි දින පුම්භාග 9ට ගරිගන්තොට අදාළ පොලව නිරධාරී නුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 17වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ ජූලි මස 23වෙනි දින කැගල්ලේ කවිමේරියේ දීය. ඇම්. ඒ. ඩී. ඩී. බ්‍රිලිම්. සමරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

අංක : 03/8/2655/ඇල්. ඇච්. 5499,

1950 වන දින 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
466	මැදආරංචිවත්ත	අවුරුදු 30 ක් වසරේදී පොල්ගස් 30 ක් සහ තාවකාලික පාඨශාලා ගොඩනැගිල්ලක් ඇති වත්ත	රඹුක්කත, වල්ගම පදිංචි ඒ. ඇම්, කිරිඹුදියන්ගේ	0 0 33
				එකතුව .. 0 0 33

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් වශයෙන් වම් 1953 ක් වූ සැප්තැම්බර් මස 25 වැනි දින පෙරවර 9 වන රඹුක්කත සැසි බංගලාවේදී මා සම්මුඛව ප්‍රකාශ කළෙමි.

තවද වම් 1953 ක් වූ සැප්තැම්බර් මස 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක් වූ ජූලි මස 23 වැනි දින කැගල්ල කමිටුවේ දීය.

ඇම්. ඒ. ඩී. පී. බබ්ලිච්, සමරසිංහ,
කැගල්ල දිසත්‍රිකාණයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : 03/8/842/ඇල්. ඇච්. 4722.

1950 වන දින 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අංක 676 දරණ මුල් සැලැස්ම. ගම—පින්නේදිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
2	අස්මැද්දුගමයන්ගේ	අවුරුදු 40 ක් පමණ වයසැති වත්ත, පොල් අතු රසවිලි කණු වැව් ගැසු ගෙයක් හිටි	පි.දෙණියේ පදිංචි බුත්සි.විචුගේ පුංචිසිංහයා, තුන්කෝරලයේ පහලිස්සිංහයා, තුන්කෝරලයේ සිසිලිත්තේනා, තුන්කෝරලයේ එළිසැබිත්ත සහ අතුකෝරලයේ පුංචි අප්පුහාමි	0 2 11.8
				එකතුව .. 0 2 11.8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් වශයෙන් වම් 1953 ක් වූ මත්තෙන් මස 5 වැනි දින පූවිහාග 9 වන පින්නේදියේ ගම්බද උසාවියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කළෙමි.

තවද වම් 1953 ක් වූ සැප්තැම්බර් මස 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක් වූ ජූලි මස 23 වැනි දින කැගල්ල කමිටුවේ දීය.

ඇම්. ඒ. ඩී. පී. බබ්ලිච්, සමරසිංහ,
කැගල්ල දිසත්‍රිකාණයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය ඇල්.ඇච්.බී/පී.සී.ඇල්/5510-03/ඇල්.ඇච්.බී./314/53-ඇල්.පී/171.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උපලබ්ධතයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ සම්පූර්ණ සඳහා ලබාගත යුතු යයි දැනුම් කොමසාරිස්තුමා විසින් නිදහස කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගත යුතු වූ) 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවිල්ලෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමති වරයා වූ පුංචිබණ්ඩා මුල්කැරුමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මා විසින් සහතික කර ගනු දී.

අත්සන්කළේ ඇස්. ඇල්. ආර්. ආර්. සී. සී. බී. බබ්ලිච්, සමරසිංහ,
කොළඹ 02 කමිටුවේ.

පී. සී. මුල්කැරුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

වම් 1953 ක් වූ මැයි මස 22 වැනි දින
රජයේ දින.

උප ලේඛනය

මුල් ප්‍රකාශන නො. 759. ගම—කලුගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	උස්කොට්ටොඩා කබේවත්ත	පොල්, කොස්, හෝ, පුවක් සහ අවුරුදු 5 හි 30 වන වයසැති ගම්මිරිස් වගාව සහිත වත්ත	ගම්මානගම, කොට්ඨාසයට පදිංචි ඇස්. ඒ. අබ්දුල් රජීම් සහ ගම්මානගම, දුම්බුල්වාරේ පදිංචි ඇස්. ඇම්. මොහොමඩ් සහිතව සිටි	0 0 10
2	එම	එම	එම	1 0 5
3	එම	එම	එම	0 2 9
				එකතුව .. 1 2 24

අංකය: LRO/APL/4220/J/LLD/2760/LP 6557.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි වගන්තියට අනුකූලව සංශෝධනයක් ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගෙන යනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩස් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පු. වි. බණ්ඩාර මුලුන්කුලලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්වූ මස 22 වන දින කොළඹදීය.

පී. ඩී. මුලුන්කුලලේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

නො.	ඉඩමේ නම	විස්තර	ලිපි ලේඛන අංකය	ලිපි ලේඛන අංකය	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මන්දවල දේල්ගහ කුරුපුවත්ත	අවුරුදු 45ක් වයස ඇති පොල්ඉඩම	අම්බලන්ගොඩ මහවිදියේ, ඊ. ඩී. ඩී. සිල්වා	අයිතිවාසිකම්කීයන්ගේ නම සහ ලිපිත	1 0 31
2	එම	එම	එම	එම	0 0 10
3	එම	අවුරුදු 45ක් වයස ඇති පොල් ඉඩම මෙහි බැම්මෙන් බිඳිනලද ගෙයක් සහ බැම්මෙන් බිඳිනලද ශ්‍රී දක් දිකේ	අම්බලන්ගොඩ මහවිදියේ, ඊ. ඩී. ඩී. සිල්වා, අයිතිය කියා සිටින අතර, මීටරයකට ගල්දූවේ, ජ්‍යෙෂ්ඨ කොන්ත්‍රාත්කරු එදිරිව සිටී	අයිතිවාසිකම්කීයන්ගේ නම සහ ලිපිත	0 0 9
4	එම	අවුරුදු 45ක් වයස ඇති පොල්ඉඩම	එම	එම	0 0 3
5	එම	එම	අම්බලන්ගොඩ මහවිදියේ, ඊ. ඩී. ඩී. සිල්වා	එම	0 0 25
එකතුව					1 1 38

අංකය: ඇල්. අර්. ඩී./ජී. පී. ඇල්/2581-අප්./ඇල්. ඇල්. ඩී./372/53-ඇල්. ජී./185.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගෙන යනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පු. වි. බණ්ඩාර මුලුන්කුලලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මෙයින් සහතික කරනලදී,

අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

පී. ඩී. මුලුන්කුලලේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

මේ 1953 ක්වූ ජූනි මස 25 වෙනි දින කොළඹදීය.

නො.	ඉඩමේ නම	විස්තර	ලිපි ලේඛන අංකය	ලිපි ලේඛන අංකය	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වැලිකන්දමුකලාග වත්ත	අවුරුදු 10ක් වයස්වූ රබර් සහ කුඹුර	මාවනැල්ලේ ලීවල් සර්විස් සමාගමේ බඩලීම් කේ. ප්‍රනායු සහ කැස්බෑමේ, ඉබ්බන්දර පදිංචි පී. ඩී. ඇල් අල්විස්	අයිතිවාසිකම්කීයන්ගේ නම සහ ලිපිත	7 1 21
2	එම	අවුරුදු 10ක් වයස්වූ රබර් සහ අවුරුදු 20ක් වයස්වූ පොල් මහාච්ඡායන ඉඩම	එම	එම	12 2 9
එකතුව					19 3 30

අංකය: ඇල්. අර්. ඩී./ජී. පී. ඇල්./5510A.-අප්./ඇල්. ඇල්. ඩී./313/53-ඇල්. ජී./172.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගෙන යනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පු. වි. බණ්ඩාර මුලුන්කුලලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මා විසින් සහතික කරන ලදී,

අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

පී. ඩී. මුලුන්කුලලේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

මේ 1953 ක්වූ මැයි මස 22 වෙනි දින කොළඹදීය.

නො.	ඉඩමේ නම	විස්තර	ලිපි ලේඛන අංකය	ලිපි ලේඛන අංකය	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මීනිමැරුමේකුඹුර	කුඹුර සහ මිනිම	හෙමිමානගම කොහෙල්පත්තල පාසැලේ ප්‍රධානාචාර්ය ආදී. ඇම්. පු. වි. බණ්ඩාර සහ කොහෙල්පත්තල ආර්. ඇම්. අප්පුයාම් බාරේ ආර් ඇම්. පොඬුපුටුයාම්. ආර්. ඇම්. හින්බන්ඩා, ආර්. ඇම්. පු. වි. බණ්ඩාර සහ ආර්. ඇම්. මීනිමි බණ්ඩාර ගන බාලමසකරුවෝ	අයිතිවාසිකම්කීයන්ගේ නම සහ ලිපිත	0 2 33
2	එම	කුඹුර	එම	එම	1 1 3
3	එම	එම	එම	එම	2 0 10
එකතුව					2 0 6

අංකය: ඇල්. අර්. ඩී./ජී. පී. ඇල්./5792 -අප්./ඇල්. ඇල්. ඩී./294/53-ඇල්. ජී./164.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගෙන යනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පු. වි. බණ්ඩාර මුලුන්කුලලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මෙයින් සහතික කරනලදී,

අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

පී. ඩී. මුලුන්කුලලේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

මේ 1953 ක්වූ මැයි මස 11 වෙනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් පැරැණිමේ අංකය ඒ 734. ගම—පානකාව
විස්තර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන් නා	ප්‍රමාණය අ. රූ. ප.
2	ඇලගාමාගේන නොගොත් විදුනොලොගන් වත්ත නොගොත් අලුත්වත්ත	අතුගෙවිලිකරණලද බොහෝමාගිල්ලක් සහිත අවුරුදු 45ක් පමණ වයස්වූ පොල් වගාව ඇති වත්ත	කොළඹ, බොරැල්ලේ ඩෙයම් කරුණ බෞඩි සමිතියේ ජේ. එම්. සුරේච්චන්ඩියා, (බාලවයස්කරු මෙස්ට්‍රි ඒ. ඇස්. සුරේච්චන්ඩියාගේ ජීවිත භුක්තිශම්ච රෙවන්ඩ්)	0 2 36
3	එම	අතුගෙවිලිකරණලද මුදුනෙකක් සහිත අවුරුදු 45ක් පමණ වයස්වූ පොල් වගාව ඇති වත්ත	එම	2 0 37
5	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 31ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පුවක්ගස් 10ක්ද, අවුරුදු 15ක් වයස්වූ අම්ගසක්ද, අවුරුදු 5ක් වයස්වූ සපුගසක් සහ අවුරුදු 10ක් වයස්වූ කපුගස් 2ක් සහිත පොල්වත්ත	එම	0 2 18
6	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගස් 14ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පුවක්ගස් 5ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ කපුගසක් සහ අවුරුදු 15ක් වයස්වූ මල්දේල්ගස් 2ක් සහිත පොල්වත්ත	එම	0 1 4
7	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගසක්ද, අවුරුදු 45ක් වයස්වූ කපුගස් 2ක්ද, අවුරුදු 15ක් වයස්වූ පුවක්ගස් 6ක් සහ අවුරුදු 25ක් වයස්වූ අම්ගසක් සහිත වත්ත	එම	0 0 3
8	එම	අවුරුදු 45ක් වයස්වූ පොල්ගසක්ද අවුරුදු 15ක් වයස්වූ පුවක්ගස් 5ක් සහ අවුරුදු 25ක් වයස්වූ අම්ගසක් සහිත වත්ත	එම	0 0 2
එකතුව				5 1 20

L. D.—B 49/50.

LA/3414/J/LLD/225/53.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7වන වගන්තිය යටතේ දැන්වීමයි.

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිනාමිබරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අභ්‍යන්තර අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති පැමිණෙනාන්—
(අ) මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 18වන දින අපරහාන 3ට හලාවත අහාර පාලක කාර්යාලයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි;
(ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා වසින් මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 11වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්ලා සේභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ජූලි මස 24වන දින පුත්තලම් කම්මෙරියේ දීය.

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

F V P. නො. 70, සප්තමස්ව නො. 2. ගම—පුලියන්කාර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කීන් නා	ප්‍රමාණය අ. රූ. ප.
63	කොස්ගහවත්ත නොගොත් අම්ගහවත්ත	අවුරුදු 40 වයස ඇති පොල්ගස් 3ක් සහ අවුරුදු 5ක් සිට 15ක් දක්වා වයස ඇති පොල්ගස් 4ක් සහ ගල් ලීදක්ද ඇති පොල් වත්ත	M. M ඊවා මැවිල්ලා පින්ඩු මැනිනි, පෙරි සම්මි, හලාවත	0 0 17
64	එම	අවුරුදු 15ක් සිට 50ක දක්වා වයස ඇති පොල් වත්ත	එම	0 2 01
65	එම	එම	එම	1 1 20
66	එම	අවුරුදු 15ක් වයස ඇති පොල්ගසක් ඇති පොල් වත්ත	එම	0 0 3
එකතුව				2 0 1

L. D.—B 49/50.

LA. 3423/J/LLD/371/53.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7වන වගන්තිය යටතේ දැන්වීමයි.

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිනාමිබරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අභ්‍යන්තර අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති පැමිණෙනාන්—
(අ) මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 17වන දින පුත්තලම් කම්මෙරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
(ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා වසින් මි 1953ක්වූ සැප්තැම්බර් මස 10වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්ලා සේභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ජූලි මස 24වන දින පුත්තලම් කම්මෙරියේ දීය.

පුත්තලම් සහ හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලාතේ නො. A 1,245. ගම—සෙල්ලන්කන්ඩල්

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ අ.ර.ප.	ප්‍රමාණය, අ.ර.ප.
1	බිරුම්බි අඹි උව්වම් මදුරමඩුවෙමඩුව	ගලෙන් බැඳපු ශ්‍රීදක් සහ පොල්අතු සෙම්ලිකරනලද මැටි බිත්තියෙන් යුත් තාවකාලික ගෙවල් 3ක්ද, සෙලක් වහල සහ ගලෙන් බැඳපු ඉස්වෙරැවක් ඇති පොල් වත්ත	පී. ඩී. මහමුද්, පුත්තලම	54 0 12
2	එම	පොල්වත්තෙන් කොටසක්	එම	1 0 32
				එකතුව .. 55 1 4

L. D.—B. 49/50.

LA. 3420/J/LLD 316/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිනාමඞරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහිත් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 18 වෙනි දින අපරහාග 3.00ට හලාවත—අහාරපාලක කන්තෝරුවම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්කා මිසිත් මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 11 වෙනි දින ගෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිම් 1953ක්වූ ජූලි මස 24 වෙනි දින පුත්තලම කවිචේරියේ දිය.

පී. කාසිලිංගම්, පුත්තලම-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලාතේ නො. A 1,241. ගම—දෙමටපිටිය

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ අ.ර.ප.	ප්‍රමාණය, අ.ර.ප.
1	ඇහැවුගහකැලේ වත්ත	අවුරුදු 10ක් වයස ඇති පොල්ගසක් සහ අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් 11ක් ඇති පොල්වත්ත	ඇ.මී. ඩී. ජේ. පෙරේරා, දෙමටපිටිය, කාන්තාපල්ලිය	0 0 16
2	එම	සෙම්ලිකරනලද මැටි බිත්තියෙන් යුත් තාවකාලික මුර පැලක් ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්ත	එම	6 1 35
				එකතුව .. 6 2 11

L. D.—B 49/50

LA. 3417/J/LLD/254/53

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිනාමඞරම් කාසිලිංගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහිත් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 17 වෙනි දින පුළුගාග 10ට පුත්තලම කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්කා මිසිත් මිම් 1953ක්වූ සැප්තැම්බර් මස 10 වෙනි දින ගෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිම් 1953ක්වූ ජූලි මස 17 වෙනි දින පුත්තලම කවිචේරියේ දිය.

පී. කාසිලිංගම්, පුත්තලම-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලාතේ නො. A 1,238. ගම—පෙරියකුලම් දකුණ

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ අ.ර.ප.	ප්‍රමාණය, අ.ර.ප.
1	පෙරියකුලම්කාඩු	අවුරුදු 50ක් වයස ඇති පොල්වත්ත	ඇ.ඒ. කේ. ආර්. ඇස්. කොත්කලිංගම් වෙව්වියාර්, C/o. ඒ. ඇල්. කාරුප්පසියා පිල්ලේ, 31, මන්නාරම් පාර, පුත්තලම	0 0 23
2	එම	එම	එම	3 2 37
				එකතුව .. 3 3 20

அரசாட்சியாரின் தேள்வைக்காரிய காணி விளம்பரங்கள்

இலக்கம் : J/TW/13/53/LM/5520.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கேக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும என்றும் அரசாட்சத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,
எஸ். எவ் அமரசிங்குறு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (மே) வைகாசி 5 ந் தி.

காணியின விபரம்

கேக்காணும் டி.லி.நிகலி, பெலிகல் கோழையில, மொறவகக் கிராமத்தலைவரின் பிரிவில், மாறபிறறிய, மொறவகக் கிராமங்களில் அமைந்துள்ள துமான விளம்பரம் காணிகளாகும் —

- (1) அம்பலநாதவிறைவத்தயில் 0 ஏ. 0 றா 13 81 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு : இதே காணியின் மிகுதி,
கிழக்கு மேற்கும் . யு ர முகமதுவின் காணி,
தெற்கு கொழும்பு-கண்டி ரோட
- (2) அம்பலநாதவிறைவத்தயில் 0 ஏ 3 றா 14 2 ப விசாலம் எல்லைகள் .—
வடக்கு : கிரிபண்டாவின் காணி,
கிழக்கு, தெற்கு, மேற்கு யு ர முகமதுவின் காணி.
- (3) படுவத்தயில் 0 ஏ 0 றா 26 44 ப விசாலம் எல்லைகள் —
வடக்கும், கிழக்கும் ம. ஆ ரி ரோட,
தெற்கு யு ர முகமதுவின் காணி,
மேற்கு கிரிபண்டாவின் காணி.
- (4) சலன்தெனியெவத்தயில் 0 ஏ. 0 றா 31 44 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு, தெற்கு, மேற்கு அபபுசிங்கோவின் காணி,
கிழக்கு : கிரிபண்டாவின் காணி
- (5) மாணாம்பெவத்தயில் 0 ஏ 0 றா 17 63 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கும் தெற்கும் கிரிபண்டாவின் தும் அபபுசிங்கோவின் தும் காணி,
கிழக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 53 திகதியுள்ள நில அச்சின்படி துண்டு 4,
மேற்கு : வெ
- (6) மாணாம்பெவத்தயில் 0 ஏ 1 றா 15 82 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு : கிரிபண்டாவின் தும் அபபுசிங்கோவின் தும் காணி,
தெற்கு : கிரிபண்டாவின் தும் காணி,
கிழக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சின்படி துண்டு 4,
மேற்கு : கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சின்படி துண்டு 5
- (7) கொடபொறவத்தயில் 0 ஏ 0 றா 38 19 ப விசாலம் எல்லைகள் —
வடக்கு : கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சின்படியான துண்டு 8,
கிழக்கு, தெற்கு, மேற்கு குண்டெட மெனிக்காவின் காணி.
- (8) பாணல் பனாத நெல்லயங்களில் 0 ஏ 0 றா 09 92 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சின்படி துண்டு 9,
தெற்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சின்படி துண்டு 7,
கிழக்கு யுக்கிரிபண்டாவின் காணி,
மேற்கு நன் மெனிக்காவின் காணி.
- (9) உதேவத்த என்னும் காணியில் 0 ஏ 0 றா 28 06 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 10,
தெற்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 8,
கிழக்கும், மேற்கும் திருமதி பொடி மெனிக்காவின் காணி.
- (10) வடக்காணாபிறறியவில் 0 ஏ 1 றா 31 10 ப விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதி நில அச்சில் துண்டு 11,
தெற்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதி நில அச்சில் துண்டு 9,
கிழக்கும், மேற்கும் திரு புலுசி அபபுஹாயியினது காணி
- (11) பெலிகாணாவத்தயில் 0 ஏ 1 றா 31 25 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 12,
தெற்கு : கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 10,
கிழக்கும், மேற்கும் . ஜி ஆ முதியானசியின் காணி
- (12) வெல்காணாநெனவத்தயில் 0 ஏ 0 றா 12 04 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 13,
தெற்கு : கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 11,
கிழக்கும், மேற்கும் டபிளின் சிங்கோவின் காணி
- (13) திவுல்காணாமுலேதெனியாவத்தயில் 0 ஏ 0 றா 32 02 ப விசாலம் எல்லைகள் —
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 14,
தெற்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 12,
கிழக்கும், மேற்கும் தேவேனநிரஹாயியின் காணி
- (14) தெற்கவத்தயில் 0 ஏ 0 றா 26 47 ப விசாலம் எல்லைகள் —
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள துண்டு 15,
தெற்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள துண்டு 13
கிழக்கும், மேற்கும் பனாநாபியினது காணி
- (15) தெற்கவத்தயில் 0 ஏ 1 றா 09 07 ப விசாலம் எல்லைகள் —
வடக்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 16,
தெற்கு கேக்காணும் எஞ்சினியரின் 25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 14,
கிழக்கும், மேற்கும் கிரிபண்டாவின் தும் காணி
- (16) இலங்குகொல்லேயில் 0 ஏ. 2 றா 37 53 ப விசாலம் எல்லைகள் :—
வடக்கு : அளவு-நென்றுதெனிய தெரு 5 வது கட்டை,
தெற்கு : கேக்காணும் எஞ்சினியரின்-25 7 52 திகதியுள்ள நில அச்சில் துண்டு 15,
கிழக்கும், மேற்கும் தேவேனநிரஹாயியின் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால் பிரகடனம் செய்கின்றேன்,

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 9 ந் உ.

மாகாண ஏசனடுவின இலக்கம் LW 3767
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2892.

காணியின் விபரம்

கனகெலகம கிராமத்தில் உள்ள பசறைக் கோற்றையச் சேர்ந்த யட்டிக்கந்ப பகுதியில், பழைய டிஸ்திரிக்டில் அமைக்கப்பெற்ற கோணக்கலத் தோட்டத்தின் ஊடாக 1850 அடி நீளமுள்ள தண்ணீர்க்குளாய் அமைந்தல். —

உரித்துப் பேசுபவா—

மெஸ்சர். ஜோராஜ் ஹெரேவெட் கொம்பனி, தபால் பெட்டி இலக்கம் 151, கொழும்பு, கோணக்கலைத் தோட்டத்தின் எஜனை

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியத்திசி.

இலக்கம் LA 6571/J/HLG/681

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால் பிரகடனம் செய்கின்றேன்,

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 15 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LA 6571
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/681

காணியின் விபரம்

குருண்குடி டிஸ்திரிக், தம்பத்தெனி அட்பட்டு, உடுகஹ் கோற்றை தெற்கு, தலவத்த என்னும் கிராமத்தில், லியல்குஹ்முல்ஹேன் என்னும் காணியில் 08.8 பாசல் விசாலமுள்ள தலவத்தயில் பீ ஜோன சிங்கோவுக்குரியது, 487 ம் இலக்க பிரதமபட்டத்திற்கு 1 ம் இணைப்பட்டத்தில் 154 ம் துண்டாக அளந்த காட்டப்பட்டுள்ளது.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியத்திசி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆனிமீ 19 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4571/J/LG/65/53.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறன் வடக்கு (பி) ல், உடுகம்பொல் என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள தெப்பெரு ம் வத்த என்னும் காணியிலிருந்து சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு. —

வடக்கு : ஸ்ரீமதி. ஆ. ஜெ. கெ. டோனா றெசோரா றணத்தங்கு உரிமை கேட்கும் காணி,
கிழக்கு : கம்பஹ-மினுலாங்கொட பி. டிபிளியு, டி. ரேட்டே,
தெற்கு : திரு விஜயக்கோன் றணத்தங்கு உரிமை கேட்கும் காணி,
மேற்கு : நெல்லயல்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 8 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4239/J/HLG/2093.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறன் வடக்கு (ஏ) ல், கொச்சிக்கடை நகரசபை எல்லைக்குள், நீர்கொழும்பு-சிலாபம் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 173 கொண்ட வளவிலிருந்து சுமார் 10 பெர்சஸ் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு : என சிமோனியா சிலவாவுக்குரிய 185 ம் இலக்கக் கொண்ட வளவு,
கிழக்கு : ஸ்ரீமதி எஸ். டி. போலக்குரிய காணிகள்,
தெற்கு : ஷே
மேற்கு : அதே காணியின் மிகுதிப்பகுதி

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியத்திசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க, தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம (ஐ) ஆடி 27 ந உ.

பி. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4539/J/LG/2955.

காணியின் விபரம்

கொழும்பு இலத்திரிக, கொழும்பு கிராமத்திகாரி இலக்கம், கொலனாலு எல்லைக்குள் மீத்தோட்டமுள்ள என்னுமிடத்தில், மீத்தோட்டமுள்ள ரோட்டிலிருக்கும் சுமார் 2 போசசல விசாலமுள்ள வரிமதிப்பு இல 2 கொண்ட வளவிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மீத்தோட்டமுள்ள ரோட்டு,
தெற்கு ஷே
மேற்கு : ஷே
கிழக்கு அதே காணியின் மிகுதிப்பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஐ) ஆடி 9 ந உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 3459/J/LG/1364

காணியின் விபரம்

கொழும்பு இலத்திரிக, ஹேவகம் கோணியில், பிறஹமனகம் என்னும் கிராமத்திலிருக்கும் டவுற்றகஹுவத்த, மெடவில்லுமபுற, கொற்றலையேட வத்த என்னும் காணிகளிலிருந்து மூன்று துண்டுகள் காணிகளின் கூட்டுத் தொகை சுமார் 0 ஏ. 0 மு. 09 8 ப. விசாலமுள்ளது, அளக்கப்பட்டு பிரதமபடம் A 2,968 ல துண்டுகள் 1, 2, 3 ம என்ற விபரமாய் விவரிக்கப்பட்டிருக்கிறது.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம (ஐ) ஆடி 10 ந உ.

பி. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியத்தி.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்

Q 4446/J/LG/3691

காணியின் விபரம்

கொழும்பு இலத்திரிக, அனத்தரு கோறன் வடக்கு (பி) ல, (மினுவாங்கொட) அமபகஹுவத்த என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 1 ஏ. 36 ப. விசாலமுள்ள கொங்கஹுவத்த என்னும் காணியின் எல்லாப் பகுதிகளும், எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு. உத்தரவுபெற்ற உலாந்தாவாகிய டி. டி. ஹெற்றி-ஆராச்சியால் தயாரிக்கப்பட்ட 20'7'41 திகதி யிடப்பட்ட படம் இல. 3 ல துண்டு 1,
கிழக்கு. மினுவாங்கொட-கம்பஹ பிரதம ரோட்டு,
தெற்கு. கொங்கஹுவத்த என்னும் காணி,
மேற்கு. பிறறஎல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஐ) ஆடி 13 ந உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியத்தி.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின் இலக்கம் LA 2864
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/324/53

காணியின் விபரம்

திரிகோணமலை பிரிவு, திரிகோணமலை பட்டணத்தின் நகரசங்க எல்லைகளுள்ளிருக்கும் காணியில் 1995 சதுரஅடி விசாலமுள்ள காணி எடுப்பதற்கு அதன் எல்லைகளாவன —

வட கிழக்கு. ஆச அந்தோனியா தெருவும், எம் எம் ஜெயினுதீனுடைய காணியும், ஏ எஸ் அப்துல் சம்மத்தினுடைய காணியும், ஐ. முகைதீன் வாவாவுடைய காணியும், பவா ஹவுஸ் ரோட்டும்,

தென் கிழக்கு. ஆச அந்தோனியா ஒழுங்கையும், ரோமாண் கத்தோலிக்கருடைய சவக்காணியும்,

தென் மேற்கு. ஏ எஸ் அப்துல் சமாதினுடைய காணியும், ஐ முகைதீன் வாவாவுடைய காணியும், எம் குளந்தையம்மாவுடைய காணியும், குதிரைக்குளமும், வில்லபத்திரிக கோணேசா கோவிளும்,

வட மேற்கு. எம் எம் ஜெயினுதீன், ஏ எஸ் அப்துல் சமாத, ஐ முகைதீன் வாவா, எம் குளந்தையம்மாவுடைய காணிகளும், வில்ல பத்திரிக கோணேசா கோவிளும்.

காணிக்காரரின் பெயர்—

- (1) எம் என் ஜமால் ன், 22 ம இலக்கம் ஆச அந்தோனியா ஒழுங்கை, திரிகோணமலை
- (2) ஏ சமது, ஏ சமது, 7 ம இலக்கம், ஆச அந்தோனியா ஒழுங்கை, திரிகோணமலை.
- (3) ஏ. கச்சமெய்தீன், 11/1 ம இலக்கம், ஆச அந்தோனியா ஒழுங்கை, திரிகோணமலை
- (4) திருமதி ஏ குளந்தையம்மா, 28/5 ம இலக்கம், ஆச அந்தோனியா ஒழுங்கை, திரிகோணமலை

1950 ම ජූනියුන් 9 ම இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம (ஆ) (ஜூன்) ஆனிமீ 24 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் :
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : } Q 4172/J/AL/1935

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன மேற்கு, மெடபத்துவ மொறன்ன எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 12 80 பொச்சல் விசாலமுள்ள கந்துளமுல்ல எனனும் நெற்காணியிலிருந்து ஓர் பகுதி. அதே மிகுதிக் காணியின் பகுதிகளால் இக்காணியை எல்லாப் பக்கங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. 1951 ம (ஆ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந திகதியிடப்பட்ட டி. இ. எ. மேலபிரிவு படத்தில் விபரிக்கப்பட்டிருக்கிறது

1950 ம ஆன்டியன் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம (ஆ) (ஜூலை) ஆடிமீ 8 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் :
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : } Q 4625/J/LG/268/53.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், தெஹிலல்-மவுன் லவனியா நகரசபை எல்லைக்குள் கல்கிசை எனனும்பிடத்திலிருக்கும் சுமார் 4 ஏ 0 றா 12 17 ப. விசாலமுள்ள கல்கிசைவத்த எனனும் எல்லா துணடுக காணிகளும். எல்லைகள் பின்வருமாறு —
வடக்கு . தாமபால ரேட்டடிக்கும வரிமதிப்பு இலக்கங்கள் 29/1, 27, 25/1, 23, 17, 17/1, 4, 7, 8 ம, 15/3 கொண்ட காணிகள், கல்கிசை ரேட்டடு இல 119,

கிழக்கு ரி. எஸ். பி. 41 ல துண்டு 81, துண்டு 82 ன பகுதியும்,
தெற்கு ஸ்ரீபால ரேட்டடு வரிமதிப்பு இல. 5, 8, 10, 12, 14, 16 ம, 18/2 ம,
மேற்கு : கடற்கரை.

1950 ம ஆன்டியன் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம (ஆ) (ஜூன்) ஆனிமீ 27 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணுவின் இலக்கம் :
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : } Q 4467/J/LG/2763.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமதிகாரி டிவிஷனில், தெஹிலல்-மவுன் லவனியா நகரசபை எல்லைக்குள், வற்றறப்பொல் எனனும்பிடத்திலிருக்கும் சுமார் 19 2 பொச்சல் விசாலமுள்ள காணி, பிரதமபடம் A 1,374 ல துண்டு 308 எனது விவரிக்கப்பட்டுள்ளது எல்லைகள் பின்வருமாறு .—

வடக்கு சுமணரம் ரேட்டடு,
கிழக்கு சுமணரம் ஆலயம்,
தெற்கு எம். சிமியோன் அபோனசோ, சி டி. கோமல் அவாகடகு உரிய வளவுகள்,
மேற்கு . எச். ஓ. எஸ். அபயசேகரவின் வளவு

Q 4226/J/S/2025

1950 ம ஆன்டியன் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்
எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு.	காணியின் பெயர்	பிரதமபட இல A 3,500	கிராமம்—கம்பஹா-மெத்தம் (பகுதி) -	விசாலம்
		விபரம்	உரித்தாளியின் பெயர்	ஏ று ப
1	கலைகஹுவத்த அல்லது ஹோமஎஸரேற தென்னந தோட்ட வரி மதிப்பு இல. 110, 112, 114, 116, 118, 120, 122, 124, 126, 128, 130, வட்டாரம் இல 6	மும் கடடிடந க்ளம்	ஹில்லா பெர்னாந்து, ரெனுகஹ அகனல் பெர்னாந்து, ஹோம எஸரேற கம்பஹா, றுக்கிறீன் பராயப்படாதவா (பொறுப்பாளி-ஜெ எம் பேபி நோரூ), யத்தவல், கதுகம்பொல்), ஐவீகிறீன், குளியப் பிறறிய	9 0 39 5
2	கலைகஹுவத்த அல்லது ஹோம எஸரேற வரிமதிப்பு இல 132, வட்டாரம் இல 6	ஷெ ..	டீ. எஸ். கஹும்பிறறிய, தலைமை ஆசிரியர் அரசினர் மத்திய பாட சாலை, வெயாங்கொட	0 1 5 11

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம (ஆ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடவத்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஆ) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,
1953 ம (ஆ) (ஜூலை) ஆடிமீ 27 ந உ.

ஏ செயின் வீ விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசண்ணு

Q 193946/J/HLG/1149

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணை	காணியின் பெயர்	பிரதமப்பட இல 3,415 விபரம்	கிராமம்—கொல்முன பகுதி	விராலம்
			உரித்தாளியின் பெயர்	எ ரு ப
1	ஹொறன் ரெட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 22 ன தென்னந் தோட்டம்	பூமிதி 12 பி டொலுவீர், உடுவன், ஹொமகம்	0 0 12.3	

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகள் சல்லும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந் திகதி காலை 9 30 மணிகளுக்கு கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந் திகதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழுமபுக் கச்சேரி, 1953 ம (செப்டெம்பர்) ஆடிமீ 27 ந் உ. எ. செயின் லீ விஜயமான், மேல மாகாண உதவி அரசாட்சி எசனேடு.

Q 4145/JAL/1877

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணை	காணியின் பெயர்	பிரதமப்பட இல 3,461 விபரம்	கிராமம்—எக்கல்-மெகொட பொலந்த	விராலம்.
			உரித்தாளியின் பெயர்	எ ரு ப
1	ஹலவத்த புருசிமஹாலியா	ஒவிறறவும் அணையும்	உ. பீ ஆர். குணவாதன, உடுகம்பொல, உ. பி ஆர் குணலா தன, ஜாயெல்	0 0 2
2	ஷே	நெல் வயலும் அணையும்	ஷே	0 0 15 3
3	ஷே	ஷே	ஷே	0 0 15 5

பிரதமப்பட இல 3,460 கிராமங்கள், மாகெவிறற, யக்கடுவ, எக்கல்—மெகொடபொலந்த

1	தம்பித்தனக்குமபுற	நெல் வயலும் வாயக்காலும்	சித்திரசாலிகே ஆரசனிகுஞ்சோ, மாகேவிறற	0 0 18.2
2	ஷே	ஷே	ஜயகொடி ஆரசனிகே வியனநாட்டே, மாகேவிறற	0 0 25 3
3	பிலவகுமபுற	நெல் வயல்	ஜயகொடி ஆரசனிகே பேதறு அபபுறாமி, மாகேவிறற	0 0 20 7
4	ஷே	நெல்வயலும் வாயக்காலும்	ஷே	0 0 34 8
5	ஷே	ஷே	அரமத்தனக் ஆரசனிகே அனபெரேரா, மாகேவிறற	0 0 10 7
6	ஷே	ஷே	ஜயகொடி ஆரசனிகே பேதறு அபபுறாமி, மாகேவிறற	0 0 11 3
7	ஷே	நெல் வயலும் அணையும்	பீ ஜீ கத்தரினஹாமிபும எல் டொன பூசி அபபு, மாகேவிறற	0 0 26 3
8	ஷே	நெல் வயலும் அணையும்	ஆத்தா அல்லி, யக்கடுவ	0 0 4
9	ஷே	ஷே	சியம்பலபிறறியகே தெமொனதி அபபு, மாகேவிறற	0 0 39.1
10	பறறறேயகுமபுற	ஷே	வெலகமகே வாலியானு. பெரேரா, மாகேவிறற	0 0 22 7
11	அமுனதோறகுமபுற	ஷே	ஆத்தர் அல்லி, யக்கடுவ	0 2 0 3
12	நேபொடகுறகுமபுற	நெல்வயலும் வாயக்காலும்	எ. ஓ ஹரிபன, மாகேவிறற	0 0 3 4
13	ஷே	ஷே	வீரகொடி மொஹோறறிகே எல்பின றனசிஷஹ, யக்கடுவ	0 0 16
14	அமுனதோறகுமபுற	பறறறறையா	வெலகமகே அபறன பெரேரா, யக்கடுவ	1 0 6 1
15	அமுனதோற குமபுற	பறறற நெல் வயலும் வாயக்காலும் ஓயா	வெலகமகே காரோலிஸ் பெரேரா, யக்கடுவ	0 2 5 9
16	அமுனதோற நேபொடகஹ	குமபுற, ஷே	வெலகமகே கிரிகோரிஸ் பெரேரா, யக்கடுவ	0 0 34.1
17	மகுறுவலபிறறியகுமபுற	நெல்வயல்	சொலமன ஆரசனிகே மிகல் அபபு, யக்கடுவ	0 0 3 3

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகள் சல்லும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ந் திகதி காலை 9 30 மணிகளுக்கு கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 15 ந் திகதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழுமபுக் கச்சேரி, 1953 ம (செப்டெம்பர்) ஆடிமீ 27 ந் உ. எ. செயின் லீ விஜயமான், மேல மாகாண உதவி அரசாட்சி எசனேடு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல். Q 4158/J/AL/1913

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணை	காணியின் பெயர்	பிரதமப்பட இல 3,475 விபரம்	கிராமம்—கெஹெலெல்ல	விராலம்
			உரித்தாளியின் பெயர்	எ ரு ப
1	தற்ககமெயிலல்	நெல் வயலும் ரீ ஆர் வியனசி நோன ஹாமினே, கெஹெலெல்ல, பலகம் அணையும்	0 0 15.7	
2	இறிகஹகுமபுற	ஷே	பூமிதி சீ எம் எல் மப்பிறறிகம், மப்பிறறிகம், ருவானவெல்	0 0 13 1
3	கறுகஹகுமபுற	ஷே	ஜீ எம் ஹாமானிஸ் பெரேரா, எம் ஆர். கோடியனு பொனநது, எம். ஆர். அர் தேலில் பொனநது, கெஹெலெல்ல	0 0 9.4
4	பூபாதகுமபுற	ஷே	சீ. எம் டனியல் பெரேரா, கெஹெலெல்ல	0 0 14 9.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 30 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எழுமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 16 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிப் 27 ந் உ.

எ செயின் தீ விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு

Q 3657/3/185

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்	பிரதமப்பட இல	கிராமம்—கொல்முன் விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ ரு ப.
1	வித்தியாலமரவத்த தோட்டத்திலிருக்கும் வரி தோட்டமும் கட்டிடங்களும் மதிப்பு இல 53/1, தொண்ட அலுபோக வத்த	A 3,479.	கிராமம்—கொல்முன் விபரம்	உரித்தாளியின் பெயர்	1 0 13.4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 2 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எழுமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிப் 27 ந் உ.

எ செயின் தீ விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு

Q 4076/3/AL/1614.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்	பிரதமப்பட இல	கிராமம்—மேகேவிற விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	மஹாவிலை	A 3,476.	கிராமம்—மேகேவிற விபரம்	உரித்தாளியின் பெயர்	0 0 23 6
2	ஷே		எஸ் ஜி. பெரேரா, மாக்கேவிற		0 0 3
3	ஷே		எம் டி வனச விக்கிரம ரத்தின, எக்கல்		0 0 5 6
4	ஷே		ரீ பீ சாலஸ் சிஞ்சோ, மாக்கேவிற		0 0 22 1
5	ஷே		எஸ் ஜி மேரிஹாமி, மாக்கேவிற		0 0 12 5
6	ஷே		நெல் வயலும், எஸ் மாட்டின் சிலவா, குணசேகர், மாக்கேவிற வாயக்காலின் பகுதியும்		0 0 10 8
7	மேற்படி அல்லது பக்மீ கஹ குமபுறவும் பஹல்லவிலைவும்		ஷே டபிளவு டி சாப்பின் அப்பஹாமி, மாக்கேவிற		0 0 13 7
8	பஹல்லவிலை		ஷே எஸ் மாட்டின் சிலவா குணசேகர், மாக்கேவிற		0 0 8 3
9	ஷே		ஷே எஸ் ஏ அபிலினு சிலவா, மாக்கேவிற		0 0 9 1
10	ஷே		ஷே பேனிஸ் குரே, நாவல்		0 0 39 2
11	ஷே		ஷே எஸ். ஏ. உடியல், எஸ் ஏ வெனசல், மாக்கேவிற		0 0 10 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 5-ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எழுமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஜூலை) ஆடிப் 23 ந் உ.

எ செயின் தீ விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு.

இல. LH/973.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்	பிரதமப்பட இல	கிராமம்—அறக்கொட, மில்லெனியா, நடுக்கொட, கருத்தறை டிஸ்திரிக் விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ ரு ப
1	மில்லெனியா எஸரேற	A 3,471	கிராமம்—அறக்கொட, மில்லெனியா, நடுக்கொட, கருத்தறை டிஸ்திரிக் விபரம்	உரித்தாளியின் பெயர்	0 0 32
2	ஷே		நப்பா நிலம், அங்கே 15-20 வரக்கூ 18 நப்பா, மரங்களும், 2 வரக்கூ 6 நப்பா மரங்களும், ஒரு கல்லால் கட்டப்பட்ட குழிகின்றும் உண்டு	ஸ்ரீமதி சூா எச எஸ் மெனறில், "சிற்றி", கோட டன் பிளேஸ், கொழும்பு, எஜெண்டல் மெசோஸ் லீஹெஜஸ் அன் கோ, லிமிட்டெட், கெய்யெஸ் பில்டிங், கொள்ளப்பிட்டியா	0 0 17 2
4	பத்தலகொட அல்லது நுகறேணு		நப்பா நிலம், அங்கே 20 வரக்கூ 7 நப்பாமரங் களும், ஒரு தோட்டின் ஒரு பகுதியும் உண்டு	ஸ்ரீமதி டி எஸ் டயஸ், "சிற்றிமேதற", பாணநதறை	0 0 6 1
5	மில்லெனியா எஸரேற		நப்பா நிலம், அங்கே 20 வரக்கூ 7 நப்பாமரங் களும், 5 வரக்கூ ஒரு முருங்கை மாமும் ஒரு தோட்டின் ஒரு பகுதியும் உண்டு	ஸ்ரீமதி சூா எச எஸ் மெனறில், "சிற்றி", தோட்டன் பிளேஸ், கொழும்பு, எஜெண்டல் மெசோஸ் லீஹெஜஸ் அன் கோ, லிமிட்டெட், கெய்யெஸ் பில்டிங், கொள்ளப்பிட்டியா	0 0 14 4
6	பத்தலகொட அல்லது நுகறேணு		நப்பா நிலம் அங்கே 20 வரக்கூ ஒரு நப்பா மரம் உண்டு	ஸ்ரீமதி டி. எஸ் டயஸ், "சிற்றிமேதற" பாணநதறை	0 0 1 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந் திகதி முற்பகல் 10 மணிகளுக்கு கனரகத்துறைக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 12 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கனரகத்துறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

ஐ எல் பேடினனஸ்,
அதி. உதவி அரசாட்சி ஏசுணர்

LH 829.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் ஆட்சி உரிமையை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் ஆட்சியுரிமையின் விபரம் —

தூண்டு காணியின் பெயர்	விபரம்	பிரதமப்பட இல A 3,181 கிராமம்—நாகொட	விசாலம்
2 வலவத்த அல்லது பிறற் 3 வருஷ 2 தென்கைமரங்கள	கனரகத்துறை தெற்கிலிருக்கும் திரு எம் எம் அப்துலகாநா, திரு உ 0 0 4.0	உரித்தாளியின் பெயர்	ஏ று ப
கொண்டேயியத்த	கொண்ட ஒரு தோட்டம்	ஜே ஜயவாநன், கனரகத்துறையிலுள்ள நாகொடையிலிருக்கும் திரு. பீ உப்பாநில சிலவா	

மேற்குறித்த ஆட்சியுரிமையை உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந் திகதி முற்பகல் 10 30 மணிகளுக்கு கனரகத்துறைக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த ஆட்சி உரிமையை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 12 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கனரகத்துறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

ஐ எல் பேடினனஸ்,
அதி உதவி அரசாட்சி ஏசுணர்

இல LH 808.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தூண்டு காணியின் பெயர்	விபரம்	பிரதமப்பட இல A 3,112 கிராமம்—பாதக்கட (கனரகத்துறை உல்திறிக)	விசாலம்.
1 கொல்லிக்கந்த அல்லது பனசலேவத்த	40 வருஷ ஒரு பலாமரமும், 25 வருஷ ஒரு தெல் மரமும், 10 பலா மரமும், 3 தென்னமரமும், 20 வருஷ 15 தென்னமரங்களும், 6 பலாமரங்களும், ஒரு கமுகமரமும், 10 வருஷ 4 பலாமரங்களும் 4 நடுந மரங்களும், ஒரு கொடப்பொருமரமும், ஒரு சித்துள மரமும், ஒரு காலமரமும், ஒரு பருத்திமரமும், 5 வருஷ 4 கமுக மரங்களும், ஒரு எழும்பிச்சையும், ஒரு கடலூமிடின் மரமும், 3 தென்னையும், ஒரு கலம்மரமும், 2 தெலுன மரமும், 4 தோடை மரங்களும், 3 வருஷ 4 தோடைமரங்களும், 3 தென்னையும், 11 கமுகமரங்களும், 14 பப்பாசி மரங்களும், 9 வாழைச் செடிகளும், ஒரு நிரந்தரமான கட்டிடமும். ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும். கொண்ட ஒரு தோட்டம்	பாதக்கடயிலிருக்கும் முனிசிங்கியல் தின திலகரட்டன், முனிசிங்கு பிறறா சிலவா, நன்முன குளே றிஷாமி; கனரகத்துறை வடக்கிலிருக்கும் மொடருகே மெசி நோணு	0 1 33 2
2 பாதை	பாதை, அங்கே 10 வருஷ ஒரு கொருமரமும், ஒரு பொம்பிமரமும், உண்டு	ஷே	0 0 5.3
3 கோலிக்கந்த அல்லது பனசலேவத்த	20 வருஷ ஒரு கமுகமரமும், ஒரு தென்னையும், 2 பலாவும், 10 வருஷ ஒரு சித்துளமரமும், 2 லுனுமிதெல்லமரமும், 2 நமர மும், 3 பலாமரமும், 2 நடுந மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	ஷே	0 0 5.2
4 பாதை	பாதை	ஷே	0 0 0 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந் திகதி முற்பகல் 11 மணிகளுக்கு கனரகத்துறைக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 12 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கனரகத்துறைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

ஐ எல். பேடினனஸ்,
அதி உதவி அரசாட்சி ஏசுணர்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

இல I. D 4014.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், கல்லலவியத்தவ கோறனே, டொல்பீஷிலல் கிராமத்திலிருக்கும், கொடேன தோட்டம் என்பதும் காணியிலிருந்து 1 1/2 மீ 07 5 ப விசாலமுள்ள நிலப்பகுதி, பி. பி ஏ 1,563 ல துண்டு 1 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது கொடும்பு, 1x5 நொரிஸ் ரூட்டிலிருக்கும் ஏ சி அபுடன தற்போது உரிமை கோருகிறார்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 2 ந் தேதி முற்பகல் 9 மணிகளுக்கு கண்டி கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (சூலை) ஆவணி மாதம் 26 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 24 ந் உ.

ரேன ரையிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணர்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், பாரந்துமபற டிவிஷன், உட்கம்பஹ கோறன், குன்னபானமடிகே கிராமத்திலிருக்கும் 2௪ 1௫௪. 03:8 பேச் சோல விசாலமுள்ள, காணெகெதறவத்த காணெகெதறமபற எனபடும் நிலப்பகுதி பி. பி. எ 1,984 ல லொட 1 என அளக்கப்படும் விபரிக்கப்படும் இருக்கின்றது —

உரிமைகோருவாரின் பெயர்கள் —

ஸ்ரீமதி பீ பீ ஹக்கின், எ ரூர் மொஹமத ஹுஜியா, பி எ சமீன், சாஹீடா உமமா, ஹனீஸ், என் லூவாட, ஸ்ரீமதி என் சுபாயிடா உமமா, ஸ்ரீமதி. என் அமீர் உமமா, ஸ்ரீமதி என் லாநு உமமா, எல்லோரும் பொல்கொல்ல, மடவல், மடிக்கேயில் இருப்பவர்கள்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்ர) செப்டெம்பர் மாதம் 9 ந தேதி காலை 9 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஸ்ர) செப்டெம்பர் மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,

1953 ம (ஸ்ர) ஜூலை 27 ந உ.

றெயின் ஹைட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஈசனடு.

LD 4109

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், சூமபேன பகுதி, பல்லே பலாத்த கோறன், இறனகமுடா கிராமத்தில் 1௪ 1௫௪ 33:2௪ விசாலமுள்ள சமர்கோனகெஹேஸ், தெதரவத்த அல்லது பரவத்த, ஹட்டனகெவத்த, பரவத்த, டாஹனகெவத்த எப்பபடும் நிலப்பகுதிகள், அனுபந்த இலக்கம் 1, எவ பி. பி 182 ல லொடல 212, 214, 246, 246½, 247, 248, 249, 250 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது. —

லொட உரிமை கோருபவரின் பெயர்.

242 இறனகமுடாவிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே டிங்கிரி பண்டா,

244 இறனகமுடாவிலிருக்கும் அங்கொட ருல்லாகே லொக்கு மெனிக்காவும், அபேகோன பண்டாவும,

246 இரம்புக்கனை, பெட்டேவெல்லிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டா,

246½ இரம்புக்கனை, பெட்டேவெல்லிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டா,

247 லூனுவில்லிலிருக்கும் ஹெனதிரிக் ஜயசிங்க, பொல்கஹாவல்லிலிருக்கும் எங்கலடின ஜயசிங்க, பொல்கஹாவல்லிலிருக்கும் சிறிநேலிஸ் ஜயசிங்க, பொல்கஹாவல்லிலிருக்கும் கரோவில் ஜயசிங்க, பொல்கஹாவல்லிலிருக்கும் பேபி நோனூ, இரனகமுடாவிலிருக்கும் செல்லிசின ஜயசிங்க, இரனகமுடாவிலிருக்கும் லூசியான ஜயசிங்க

248 ஆரக்கமலிலிருக்கும் தசனாயக முதியனசெலாகே டிங்கிரி பண்டாவும, இரனகமுடாவிலிருக்கும் தசனாயக முதியனசெலாகே ஹீஸ் பண்டாவும.

249 வெல்கமலிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே உக்கு அமமா, இரனகமுடாவிலிருக்கும் விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டாகே சிறி பண்டா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே ஹீஸ்பண்டா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே மெத்தமம் பண்டா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே முதியனசே, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சி பண்டாகே இரனமெனிக்கா, விஜேசந்தர முதியனசெலாகே புஞ்சிபண்டாகே பண்டார மெனிக்கா

250 இரனகமுடாவிலிருக்கும் அனகொட ருல்லாகெதற ஹீஸ் பண்டா, தேதுனுபிட்டியவிலிருக்கும் அனகொட ருல்லாகெதற லொக்கு மெனிக்கா, அம்பாவிலிருக்கும் அபகொட ருல்லாகெதற பண்ட மெனிக்காவும், மூவப்பிட்டியவிலிருக்கும் அததனாயக முதியனசெலா ருத்த மெனிக்கா.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்ர) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந தேதி காலை 9 30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈட்டுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஸ்ர) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,

1953 ம (ஸ்ர) ஜூலை 22 ந உ.

றெயின் ரமிட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஈசனடு.

LD 4480

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தபகுதி, உட்கம்பஹ கோறல், மல்லான ஹீனன் கிராமத்தில், 0௪௬௬, 05:5 பாசசல விசாலமுள்ள மல்லானவத்த எனபடும் நிலப்பகுதி, P. P. A 1961, லொடல 1, 2 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது.

உரிமைகோருபவரின் பெயர்

லொட 1 அவ்வத்தகொட, 8 வது கட்டையிலிருக்கும் கே. எம் ரூர்மொஹமட்,

லொட 2 அதே இடத்திலிருக்கும் யு எம் எச் மொஹமட்,

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்ர) (செப்டெம்பர்) மாதம் 5 ந தேதி மு ப 9 15 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈட்டுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஸ்ர) ஆகஸ்டு மாதம் 30 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,

1953 ம (ஸ்ர) ஜூலை 27 ந உ.

றெயின் ரமிட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஈசனடு.

இலக்கம் LD 4644

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரகத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மண்டலம், உட்புலத்தம் பகுதி, அம்பகமுவ கோறளே, கிடைப்பே கிராமத்திலிருக்கும் கிடைப்பே தேயிலை தோட்டம் எனப்படும் காணியிலிருந்து 0௪ 3௫ 01 7௫ விசாலமுள்ள நிலப்பகுதி பி பி ஏ 1993 ல் துண்டு 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது —

கிடைப்பே தேயிலை கம்பெனி லிமிட்டட், தற்போது உரிமை கோருகிறார்கள், 'எஜனடஸ் ஸ்ரீமான்கள் கோட்டன் பிரிசா அல கொம்பனி லிமிட்டட், தபாஸ் பெட்டி 65, கொழும்பு

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பெடுக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால்தான் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 12 ந் தேதி காலை 10 மணிக்கு ஹட்டன் நகரசபை கருதாரில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருதகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நட்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

ரேன ரையிட,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 758/1-4

ஒரு பகிரகத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்பட இல Δ 1,742 விபரம்	கிராமம்—மண்டலம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கரை வயல் அல்லது குடியிருப்பு	20-40 வருஷ 21 பனைமரங்களும், 10 வருஷ ஒரு தென்னமரமும், 20 வருஷ 4 வேப்பமரங்களும், 2-12 வருஷ 5 வேப்பமரங்களும், 10 வருஷ 3 வடலிகளும் உள்ள தோட்டம்	கொழும்பு	(1) வயித்திலிங்கம் கணபதிப்பிள்ளை, (2) தில்லையம்பலம் சிவப்பிரகாசம், (3) சிவப்பிரகாசம் பெண சோதியம்மா, (4) வயித்திலிங்கம் கைம் பெண சிதம்பரம், (5) மயில் வாசனம் சோதிலிங்கம், (6) சினைத்தம்மி மாணிக்கம், எல்லாரும் மண்டலத்திலு	0 1 18 3
2	கரை வயல்	8-10 வருஷ 32 பனைமரங்களும், 15-30 வருஷ 9 தென்னமரங்களும் 5-15 வருஷ 6 வேப்பமரங்களும் உள்ள தோட்டம்	கொழும்பு	(1) சினைத்தம்மி அப்பாச்சுட்டி, (2) சினைத்தம்மி மாணிக்கம், (3) (3) மயிலு, சுப்பிரமணியம், (4) அம்பலவாணா கந்தையா, (5) அம்பலவாணா பொன்னையா, (6) கந்தையா தீயசிககம், (7) தீயசிககம் பெண் மீனாட்சி அம்மா, (8) இளையத்தம்மி சுப்பிரமணியம், (9) வெற்றிலேயு கனகசபை பெண செல்லம்மா, (10) காரத்திகேசு கைம்பெண அகிலாண்டம், (11) சிதம்பரநாதா கைம்பெண சிவயோகம், (12) இளையத்தம்மி யோகநாதன், (13) சுவாமிநாதா கைம்பெண தில்லையம்மா, (14) கணபதிப்பிள்ளை கனகசபை பெண சினைத்தம்மி, (15) ஆறுமுகம் தம்பையா பெண மனோமணி, (16) செல்லப்பா கந்தையா பெண அனந்தமூலம், (17) செல்லாச்சி அல்லது சிவகாமிப்பிள்ளை, (18) கணபதிப்பிள்ளை கனகசபை, (19) ஆறுமுகம் தம்பையா, (20) செல்லப்பா கந்தையா, (21) இளையத்தம்மி பரமநாதப்பிள்ளை, (22) இளையத்தம்மி, குருமூர்த்தி, (23) இளையத்தம்மி கேதாரலிங்கம், (24) இளையத்தம்மி இராசம்மா, (25) சதாசிவம் வேலுப்பிள்ளை, (26) இளையத்தம்மி மகன் சிவலட்சுமி, (27) வயித்திலிங்கம் கணபதிப்பிள்ளை, (28) தில்லையம்பலம் சிவப்பிரகாசம், (29) சிவப்பிரகாசம் பெண சோதியம்மா, (30) வயித்திலிங்கம் கைம்பெண சிதம்பரம், (31) மயில் வாசனம் சோதிலிங்கம், எல்லாரும் மண்டலத்திலு	1 0 26 6
3	கரை வயல்	20-40 வருஷ 5 பனைமரங்களும், 30 வருஷ 1 தென்னமரமும், 10 வருஷ ஒரு வேப்பமரமுள்ள தோட்டம்	கொழும்பு		0 2 39 9
4	கரை வயல்	25-40 வருஷ 17 பனைமரங்களும், 5-10 வருஷ 12 வடலிகளும் உள்ள பனந்தோட்டம்	கொழும்பு	(1) வேலுப்பிள்ளை விவநாதா, (2) திருமதி வேலுப்பிள்ளை விவநாதா, (3) திருமதி செல்லம்மா, கனகசபை, (4) வயிரமுத்து நாகநாசன், (5) திருமதி வேதநாயகி நாகநாதன், (6) இராமலிங்கம் மாணிக்கம், (7) திருமதி நாகம்மா மாணிக்கம், (8) சினைத்தம்மி சிறமம்பலம், (9) திருமதி சினைத்தம்மி சிறமம்பலம், (10) குமாரவேலு தில்லையம்பலம், (11) திருமதி சிவகொழுந்து தில்லையம்பலம், (12) சுப்பிரமணியம், சோதிலிங்கம், (13) சுப்பிரமணியம், (14) கந்தையா தீயசிககம், (15) திருமதி மீனாட்சியம்மா தீயசிககம், (16) கனகசபை அம்பலவாணா, (17) கனகசபை சோமசுந்தரம், (18) கனகசபை நடராசா, (19) கனகசபை சிவராசா, (20) கனகசபை விவநாதன், (21) கனகசபை சிவபாகியம், (22) கந்தையா சப்பாதிப்பிள்ளை, (23) திருமதி செல்லம்மா சப்பாதிப்பிள்ளை, (24) மாணிக்கம் மணிவாசகம், (25) மாணிக்கம் தவமணி, (26) மாணிக்கம் கனகேஸ்வரி, எல்லாரும் மண்டலத்திலு	0 2 13

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பெடுக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால்தான் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 2 ந் தேதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருதகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நட்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (சூலை) ஆடிமீ மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யாழ்ப்பாணக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

பீ ஜே ஹட்சன்,

வட மாகாண அரசாட்சி எண்ணு

இலக்கம் LA 7547/J/H/2310

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்ததுக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், வேவெலிவெல் அட்பட்டு, மாதூர் கோற்றை, கோனிகொட என்னும் கிராமத்தில், ஓதனுவெலவத்த, தனகொடுவேறேன், உனகொடுவேவத்த, தனகொடுவேருமபுற, ஓதனுவெலவம் கிராமங்க ரோட்டு எனனும் காணிகளில் 3௭ 2௭ 32 5௫ விசாலமுள்ள 819 ம் இலக்க பிரதமபட்டத்திற்கு 1 ம் இணைபட்டத்தில் 118, 120, 121, 122, 132 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 17 ந் தேதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 9 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீர் 22 ந் உ

என் என் டி ஜில்லா,
உதவி அரசாட்சி எச்சனடு

இலக்கம் LA 7475/J/AL/2043

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்ததுக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தெவமெதி அட்பட்டு, பனுவ பகுதியில், வெரபொல என்னும் கிராமத்தில் கெருவனனூபகலேறேன் எனனும் காணியில் 0௭ 0௭ 19 6௫ விசாலம், 2533 ம் இலக்க பிரதமபட்டத்திற்கு 1 ம் இணைபட்டத்தில் 195 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந் தேதி காலை 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீர் 22 ந் உ

என் என் டி ஜில்லா,
உதவி அரசாட்சி எச்சனடு

இல LA 3280/J/AL 1067

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்ததுக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 1,255	கிராமம்—மஹரூமபுககடவல்	விசாலம்
	விபரம்		உரிமை கேட்பவரின் பெயர்	ஏ ரூ ப
1	கனூருகஹுவத்த	ஒரு வாயக்காலின் பாகம் அடங்கிய 40 வயதுள்ள தென்னநதோப்பு (செய்கை இல்லாத)	விதானப்புக்கே புஞ்சி மெனிக்கா, மஹரூமபுக கடவல்	0 0 18 2
2	வெவ்வனகஹுவத்த	ஒரு வாயக்காலின் பாகமும், 40 வயதுள்ள 4 தென்கை மரங்களும் அடங்கிய தென்னநதோப்பு	டபிளியு அப்புறாமிடியும், பீ எம் கிரிமெனிக்கா, மஹரூமபுககடவல்	0 0 24
3	அம்பகஹுவத்த	ஒரு வாயக்காலின் பாகமும், 40 வயதுள்ள 4 தென்கை மரங்களும் அடங்கிய தென்னநதோப்பு	எம் ஆர் டிங்கிரிபண்டா, மஹரூமபுககடவல்	0 0 31
மொத்தம்				0 1 33 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 17 ந் தேதி காலை 10 மணிக்கு புத்தளம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 10 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

புத்தளம் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீர் 24 ந் உ

பீ காசிலிங்கம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி அதிபா

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்ததுக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	பட இல F T P 15, உட்பிரிவு 4	கிராமம்—வறற்கல்	விசாலம்
	விபரம்		உரித்தாளரின் பெயர்	ஏ ரூ ப
20	வறற்கலேறேனூ	தோட்டம், அதில் 1 மா மரம், 1 மாதாளைமபழம் மரம், 6 முருங்கை மரம், 1 நிரந்தர மிலலாக குடிசை	கப்புறாமிக்கே டிங்கிரி அம்மா	0 1 0 4
22	ஷே	நெல் வயல்	புஞ்சிமுலகே முதலிஹாமி	0 1 5 7
23	ஷே	ஷே	கப்புறாமிக்கே கிரிமெனிக்கா, மேறபடி ஹீன் பண்டா, மேறபடி முதது பண்டா, அப்புறாமிக்கே ஹீன்பண்டா	0 0 22 7
24	ஷே	ஷே	அப்புறாமிக்கே ஹீன் பண்டா, வி வி புஞ்சிமுலகே களுப்பண்டா	0 0 37 2
25	ஷே	ஷே	கிரிபண்டாக்கே நமலஎற்றன், மேறபடி களு மெனிக்கா, மேறபடி சோமாபுதி	0 1 12 1
26	ஷே	ஷே	உக்குப்பண்டாக்கே உக்குமெனிக்கா	0 1 22
27	ஷே	ஷே	கப்புறாமிக்கே புஞ்சி பண்டா	0 1 8 2
28	ஷே	ஷே	கப்புறாமிக்கே கிரிமெனிக்கா, மேறபடி ஹீன் பண்டா, மேறபடி முதது பண்டா, அப்புறாமிக்கே ஹீன் பண்டா, வி வி	0 1 14 6

துணை	காணியின் பெயர்	விபரம்	உருத்தாளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
29	வறற்கலஹேன	நெல் வயல	தலகிரியாகம் தாமானந்த தீரோ	0 1 19 9
30	ஹே	ஹே	புஞ்சிற்றுலகே முதலிஹாமி	0 0 36 8
31	ஹே	ஹே	அப்புவாகே புளினகுவா	0 1 16-5
32	ஹே	ஹே	கிரி பண்டாகே புஞ்சிற்றுல	0 1 9
33	ஹே	ஹே	கிரிபண்டாகே புஞ்சிமேனிககா	0 2 36 5
34	ஹே	ஹே	கிரிபண்டாகே புஞ்சிற்றுல	0 1 32 9
35	ஹே	ஹே	கப்பறுஹாமிகே புஞ்சி பண்டா, மேற்படி முதலிஹாமி, மேற்படி றமாலன்றை	0 2 9-1

பட இல F T P 15, உட்பிரிவு 5 கிராமம்—வறற்கல

37	கெப்பிலிவெல	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற கிரியா	0 3 22
38	ஹே	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற லபையா	0 3 20
39	ஹே	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற ரிககிறு	0 3 22
40	ஹே	ஹே	கலவதுவாகம் கலவதுவாகெதற மலுவல் ஸயியே	0 3 17
41	ஹே	ஹே	கலவதுவாகம் கலவதுவாகெதற தேபானிஸ் நயியே	1 0 7
42	ஹே	ஹே	றமபாவல் லொகக்குறகெதற றனநயியே	1 0 26
43	ஹே	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற நயிதே	1 0 6
44	ஹே	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற லொககு புஞ்சா	1 0 28
45	ஹே	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற ஜேனகப்புவா	1 0 23
46	ஹே	ஹே	மக்குலகாலவெவ அலுறகெதற புஞ்சா	1 0 30
47	ஹே	ஹே	கலவதுவாகம் கலவதுவாகெதற ரிககிரிஹாமி	1 0 4
48	ஹே	ஹே	களுவாவதுகம் களுவாவதுகெதற குறுன நயிதே	1 1 21
49	ஹே	ஹே	களுவாவதுகம் களுவாவதுகெதற மேனிகஹாமி	1 0 16
50	ஹே	ஹே	களுவாவதுகம் களுவாவதுகெதற நெத்த நயிதே	1 1 23
51	ஹே	ஹே	களுவாவதுகம் களுவாவதுகெதற அபருன அப்பு	1 1 10
52	ஹே	ஹே	பங்கல் அலுறகெதற மேனிககரூல்	1 1 11
53	ஹே	ஹே	பங்கல் அலுறகெதற லொககுஅப்புஹாமி	1 1 9
54	ஹே	ஹே	வெகொடபொஸ் அண்டாவெல் எலகெதற சமண்டாற	1 0 23
55	ஹே	ஹே	பஹால் டிககால் கமாறலாலகெதற கிரி மேனிககா	1 0 3
56	ஹே	ஹே	றமபாவல் லொகக்குறகெதற யஸநிந் யிதே	1 0 34
57	ஹே	ஹே	பங்கல் அலுறகெதற மலஹாமி	1 0 16
58	ஹே	ஹே	பஹால்வெல் அடிகாரிகெதற றனமேனிககா	1 1 9
59	ஹே	ஹே	பஹால் அலுறகெதற ஹீன அப்புஹாமி	1 0 24

பட இல F V P 1,083 கிராமம்—டெமற்றகொலேகம்

72	ஹே	ஹே	கிரிபண்டாகே கப்பறுஹாமி	0 2 32 8
73	ஹே	ஹே	ஹேறத்தஹாமிகே புஞ்சி பண்டா	0 3 12 5
74	ஹே	ஹே	டிஸ்சனூயக்க முடியானஸலாகே கப்பறுஹாமி	2 3 20 6
75	ஹே	ஹே	அப்புஹாமிகே களுமேனிககா பண்டாருலகே கிரி பண்டா	1 1 37 8
179	கோமபஹூஇடம்	தோட்டம், குடிசை	டிஸ்சனூயக்க முடியானஸலாகே அப்புஹாமிகே கப்பறுபண்டா	0 0 21
185	நுகஹேறேறூ	தோட்டம், நெல் வயல்	டிஸ்சனூயக்க முடியானஸலாகே கப்பறுஹாமி	1 0 36
189	அம்பகஹேறூ	நெல் வயல்	ஹேறத்தஹாமிகே டிககிரி பண்டா	0 1 27, 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1953 ம் ஆண்டு புரட்டாதி (செப்டெம்பர்) மாதம் 5 ந் தேதி காலை 9 30 மணிக் கு புதுகேசினன் பிரச்சுக் சாலையில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஞடாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங் களையும், நஞடாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் 29 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அனுராதபுரக் கச்சேரி,

பீ எச் டி சொயிசா,

1953 ம் ஆடி (ஜூலை) 24 ந் உ.

வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசனேடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கிராமப்படுத்த இலக்கம் 556, அனுபந்தம் 1 மெளசாகலக் கிராமம்

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியினரின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
211	ரூப்பெத்தவத்த	தோட்டத்தில் உள்ளவையாவன 10-15 வருடத்திய பலா மரங் கள், பாக்கு மரங்கள், 5 வருடத் திய ஒரு மாமரம், 10 வருடத் திய கித்தான மரம்	மெளசாகொலையிலுள்ள அகோசிகங்கோ, வி எம் கே பண்டார, வீரகிரிநிவாச, மெளசாகொலல், எஸ் எம். முதலுசாமி, பெரிய கங்காணி, மோடலாகே, கோணுகலத் தோட்டம், பசறை, வணிகநிக் முதியானசேலாகே செய்யாதது, ஜேனகஹாயத்தகெதற, பெளசாகல், ரெவவறன் உபானந்தத் தேரே, பசற ராஜு மஹா விஹாறய, பசற, சங்கரம் ராமசாமி வீரப்பன் சிவன்தன், எஸ் ஆர் வி ராமையா, எஸ் ஆர் வி ராமலிங்கம், எஸ் ஆர் வி தாமலிங்கம், பி வளையம்மா எல்லோரும் கந்தகெனவத்த, நமுணுகுலையேச சேரந்தவர்கள், சங்கரம் ராமசாமி வீரப்பன் சிணையா, கரஸ்பெட்ட வத்த, கரஸ்பெத்த, மிஸிஸ் லெச்சுமி கந்தையா, அல்கொலலத் தோட்டம், உப்புச்சலாவ, சங்கரம் ராமசாமி வீரப்பன் நல்லையா சேருவகொத்தமங்கலம், ஜேலக்கடு, கொத்தமங்கலம் பட்டுக்கொடே தலகமன் டிவிசன், தென இந்தியா, மிஸிஸ் லோசம்மா வேல் சேருவமனகாடு, அலங்குடி புடுக்கொடி, தென இந்தியா (சேரநது)	1 3 38

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகார மூலமாக 1953 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21 ந் தேதி காலை 10 மணிக் கு பசறை நகர சபைக் கந்தோலில், என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஞடாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஞடாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உறுதியும் மற்றும் அததாட்சிப்பதிரங்களை யாவற்றையும் விசாரணையன்று என்முன சமாப்பிக்க வேண்டும்

வந்துகை கச்சேரி,

1953 ம் ஆடி 27 ந் உ.

ஏ ஐ முகைதீன்,
உதவி அரசாட்சி ஏசனேடு.

இலக்கம் J/ஊ/2656/LM 5500

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்பட இலக்கம் 149 க்கு அணைத்துள்ள துண்டு 1 கிராமம்—வலகம்

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரர்	விசாலம் ஏ ரு ப
467 தொழையுபவிலேவ	30 வருஷ 2 பலா, 27 பாகு, 25 தெனனை மரங்களையுடைய தோட்டம்	திரு எச் ர தெனனகோன, காணிக் கொழிஷனா, கொழும்பு, திரு ஆர டபிளயு தெனனகோன, இலக்கம் 8, " நேயிற ரேச", கண்டி, திரு வி தெனனகோன, " இலக்கம் ", கீழிந பாத, கொளரூப்பிறறிய, டாகடா ஜேச தெனனகோன, தற சமயம் நொட்டியவில கேற, லண்டன, இங்கிலாந்து, வலகம் வளவு, நம்புக்கன	0 1 23 8
மொத்தம்			0 1 23 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்) செப்டெம்பர் மாதம் 21 ந தேதி காலை 9 மணிக் கு கேகாலை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனத களின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ரூபுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1953 ம (ஸ்) செப்டெம்பர் மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கேகாலை கச்சேரி, 1953 ம (ஸ்) ஜூலை 21 ந உ

எம் ஜீ வி பி டபிளயு சமரசிங்ஹ, டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனரு

இலக்கம் J/HLG/1994/LM 5433

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	கடைசிக் கிராமப்படம் 108 க்கு அணைக்கப்பட்ட இல 12 கிராமம்—தயசனத்த	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
40 கொட்டனுவேவத்த அல்லது கொட்டலலே	35 வருஷ 1 பலா, 1 தெனனைமரங்களை டாகரா கே ரி எஸ் உ சிலவா, அம்ப கும்புறேவத்த, கணக்கிட்ட இல 16, 3 ம யுடைய தோட்டம் குறிச்சி	லாங்கொட		0 1 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 21 ந திகதி காலை 9 மணிக் கு கேகாலை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடனதகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ரூபுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும், 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 14 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கேகாலை கச்சேரி, 1953 ம (ஸ்) ஜூலை ஆடி 23 ந உ

எம் ஜீ வீ பி டபிளயு சமரசிங்ஹ, டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனரு

இலக்கம் J/ஊ/1277/LM/4750

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட்ட இல A 688 கிராமம்—பொலஅத்தகம்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
4 நவவத்த	12 வருஷ 2 பாகு, 5 வருஷ 1 எலுமிச்சை மரங்களை யும், 5 வருஷ 1 ஜம்பு, 18 வருஷ 10 நப்பாமரங் களையுமுடைய நப்பா	எம் பீ எஸ் விஜேசிங்ஹ, வீ டய, யட்டியாந்தோட்ட, கே எ சிமி நோன, வெலிஹெலத்தெனன, யட்டியந்தொட்ட		0 0 13 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதி காலை 9 மணிக் கு எட்டியாந்தொட்ட காரியாதிகாரியின் கந்தோல எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனதகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ரூபுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1953 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 17 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கேகாலை கச்சேரி, 1953 ம (ஸ்) ஜூலை ஆடி 23 ந உ

எம் ஜீ வீ பி சமரசிங்ஹ, டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனரு

இலக்கம் J/ஊ/2655/LM/5499

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	கடைசிக் கிராமப்பட இல 149 க்கு அணைத்துள்ள துண்டு 1 கிராமம்—வலகம்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
466 மெடஅறம்பேவத்த	ஒரு நிரந்தரமற்ற பள்ளிக்கூடத்தையும், களையுமுடைய தோட்டம்	30 வருஷ 12 தெனனைமரங் களையுமுடைய தோட்டம்	எ எம் கிரிமுதியானசே, வலகம், நம்புக்கன	0 0 33

மொத்தம் 0 0 33

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 25 ந் திகதி காலை 9 மணிக்கு நம்புகன செக்யூடர் பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டைத் தொகையையும் அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேசுமே கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

எம் ஜி லீ பி டபிள்யூ சமரசிவஹ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

இலக்கம் J/PL/842/LM 4722

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் பிரிவினை பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளுகிறதும் காணியின் விபரம் —

ஆரம்பப்படும் A 676 கிராமம்—பின்தெனிய

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகாரர்	விசாலம் ஏ ரூ. ப.
2	அலவெதுமேரேன	வெட்டுகல்லாலும் மண சுவரையுமுடைய ஒலை வீட்டையுடைய 40 வருஷ தோட்டம்	பின்தெனிய வரசிகளான புத்தசிகே `வாதுகே புஞ்சி சிககோ, தனகோறலாகே சைமன சிககோ, தனகோறலாகே பபிலிச சிககோ, தனகோறலாகே சிசிலின நோனூ, தனகோறலாகே எலிசபெத, அதனகோறலாகே புஞ்சி அப்புறாமி	0 2 11.8
மொத்தம்				0 2 11.8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) ஜூன் மாதம் 5 ந் தேதி காலை 9 மணிக்கு பின்தெனிய கிராமம் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டைத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேசுமே கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 23 ந் உ.

எம் ஜி லீ பி டபிள்யூ சமரசிவஹ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

காணி மீட்டர் சட்டம்

இலக்கம் LRO/APL 5792—J/PLD/294/53/LG/164

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவினையுடைய பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடுக்கலான தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 11 ந் உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எஸ் அமரசிவஹ,
நிரந்தரகாரியதரிசி

அட்டவணை

ஆரம்பப்படும் இல A 734, கிராமம்—பானகாவ

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிதாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப.
2	எக்காவேரேன	அலவது ஒலை வீட்டையுடைய 45 வருஷ தோட்டம்	உரிதாளியின் பெயர் ஜே எச சுறவீர, மத்திய வை எம் பி எ., பொறலல், மால்டா ஜீ எஸ் சுறவீரக்கு சீவிய உரித்து	2 0 36
3	ஷெ	2 ஒலை குடிசைகையுடைய 45 வருஷ தெனன தோட்டம்	ஷெ	2 0 37
5	ஷெ	10 வருஷ 2 கச, 5 வருஷ 1 சப்பு, 15 வருஷ 1 மா, 10 வருஷ 10 பாகு, 45 வருஷ 31 தெனனமரங்களையுடைய தெனன தோட்டம்	ஷெ	0 2 18
6	ஷெ	15 வருஷ 2 வலதெல், 10 வருஷ 1 கச, 10 வருஷ 5 பாகு, 45 வருஷ 14 தெனனமரங்களையுடைய தெனன தோட்டம்	ஷெ	0 1 4
7	ஷெ	25 வருஷ 1 மா, 15 வருஷ 6 பாகு, 45 வருஷ 2 பலா, 45 வருஷ 1 தெனன மரங்களையுடைய தோட்டம்	ஷெ	0 0 3
8	ஷெ	25 வருஷ 1 மா, 15 வருஷ 5 பாகு, 45 வருஷ 1 தெனனமரங்களையுடைய தோட்டம்	ஷெ	0 0 2
மொத்தம்				5. 1 20

இலக்கம். LRO/APL 5510—J/LLD/314/53/LG/171

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவினையுடைய பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடுக்கலான தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 22 ந் உ.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எஸ் அமரசிவஹ,
நிரந்தரகாரியதரிசி

அட்டவணை				விசாலம்
ஆரம்பப்பட இல A 759 கிராமம்—கல்கற்கொட				ஏ ரு ப
துணடு	காணியின பெயர்	விபரம்	உரிததாளியின பெயர்	எ ரு ப
1	உஸ்கொற்றகொடகடேவத்த	5-30 வருஷ தெனனை, பலா, தேயிலை, எல ஏ அபதல றஹிம, கொற்றகொட, ஹெமமாததகம், எல பாக்கு, மினகு மரங்கையுடைய எம் முகமமது சாகே லப்பே, துமபுலுவாவ, ஹெமமாததகம் தோட்டம்		0 0 10
2	ஷெ	ஷெ	ஷெ	1 0 5
3	ஷெ	ஷெ	ஷெ	0 2 9
மொகதம்				1 2 24

இலக்கம் LRO/APL 5510A—J/LLD/313/53/LG/172.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனஞ் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எல எவ அமரசிவஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1953 ம (நடு) (மே) வைகாசிமீ 22 ந உ

அட்டவணை				விசாலம்
ஆரம்பப்பட இல A 760 கிராமம்—பலதகொழுவ				ஏ ரு ப
துணடு	காணியின பெயர்	விபரம்	உரிததாளியின பெயர்	எ ரு ப
1	மினிமறுவேருமபுற	நெல வயலும் ஓவிற ஐ எம் புளுசிபண்டா, தலைமை உபாததியாயா, கேல்பன்னலல பாடசாலை, ஹெம மாததகம் மேறபாதது, ஆர் எம் பொடி அபபுறாமி, ஆர் எம் ஹீனபண்டா, ஆர் எம். புளுசிபண்டா, ஆர் எம் டிங்கிரிபண்டா, சிறுமிகள் (மைனா) கேல மாததகம், ஹெமமாததகம்		0 2 33
2	ஷெ	நெல்வயல	ஷெ	1 1 3
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 10
மொததம்				2 0 6

இலக்கம் LRO/APL 2581—J/LLD/372/53/LG/185

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எல எவ அமரசிவஹ,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,
1953 ம (நடு) (ஜூன்) ஆனிமீ 25 ந உ

அட்டவணை				விசாலம்
ஆரம்பப்பட இல A 752 கிராமம்—தெஹ்மேவ, வெலிகலல				ஏ ரு ப
துணடு	காணியின பெயர்	விபரம்	உரிததாளியின பெயர்	எ ரு ப
1	வெலிகநத வத்த	முககலான நெல வயலும் 10 வருஷ றப்பரும்	டபிளயு கே பொண்ணுடோ, ஶிறிறிள சேவிவ கொம பனி, மாவனலல, பீ உ எவ அலலிவ, பொக்குள தற, கெஸ்பேவ	7 1 21
2	ஷெ	20 வருஷ தெனனை தோட்டமும் 10 வருஷ றப்பரும்	ஷெ	12 2 9
மொததம்				19 3 30

LRO/APL 4220—J/LLD/2760/LP/6557

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1952 ம (நடு) (சுறரோபா) ஐப்பசிமீ 11 ந உ

		அட்டவணை		ஆரம்பப்பட இல A 1,349 கிராமம்—கலடுவ		விசாலம்
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிதாளியின் பெயர்	விசாலம்	ஏ ரு ப	ஏ ரு ப
1	மண்டவல் தெலகறை	45 ஏரடு ஒரு தென்னந் தோட்டம்	ரா பீ த சிலவா, மெயின ஸரீட், அம்பலாங்கொட	1	0	31
2	ஷெ	ஷெ	ஷெ	0	0	10
3	ஷெ	45 ஏரடு ஒரு தென்னந் தோட்டம் அதில் மேற்படியும் உரித்து பேசுவா ஆபறஹாம கொடித் திமெந்தி ஓலீலீரம், கிணறுமுள்ள சிமெந்தி ஓலீலீரம், மீடியகொட	ஷெ	0	0	9
4	ஷெ	45 ஏரடு தென்னந் தோட்டம்	ஷெ	0	0	3
5	ஷெ	ஷெ	ரா பீ த சிலவா, மெயின ஸரீட், அம்பலாங்கொட	0	0	25
				மொத்தம்	1	1 38

LA 3414/J/LLD/225/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்
 - (அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக சிலாபம் உணவுக் கட்டுப்பாட்டுக் கந்தீதாரில் 1953 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ந் திகதி பிற்பகல் 3 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அது தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் உதவி எஜனற் பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி, பீ காசிலிங்கம், 1953 ம டூஸ் (ஜூலை) ஆடிமீ 24 ந் உ. டிஸ்திரிக் உதவி அதிபர்

		அட்டவணை		கிராம முடிவுப்பட இல 70 ன் 2 ம இல இண்படி கிராமம்—புலியன்கார		விசாலம்.
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிதாளியின் பெயர்	விசாலம்.	ஏ ரு ப.	ஏ ரு ப.
63	கொலகறைவத்த அல்லது அம்பகறைவத்த	40 ஏரடு 3 தென்னமரங்களும், 5 முதல் 15 ஏரடு 4 தென்னமரங் களும், ஒரு கறகின்றும் அடங்கிய தென்னந் தோப்பு	ஸ்ரீமதி எம். ரீட்டா மெட்டில் டா, பீனடு, பெரிஸரீட் சிலாபம்	0	0	17
64	ஷெ	15 முதல் 50 ஏரடு தென்னந் தோப்பு	ஷெ	0	2	1
65	ஷெ	ஷெ	ஷெ	1	1	20
66	ஷெ	15 ஏரடு ஒரு தென்னமரம் அடங்கிய தென்னந் தோப்பு	ஷெ	0	0	3
				மொத்தம்	2	0 1

இல LA/3423/J/LLD/371/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக புத்தளம் கச்சேரியில் 1953 ம டூஸ் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 17 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அது தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம டூஸ் (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 10 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக் கூட்டு உதவி எஜனற், பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி, பீ. காசிலிங்கம், 1953 ம டூஸ் (ஜூலை) ஆடிமீ 24 ந் உ. டிஸ்திரிக் கூட்டு உதவி அதிபர்.

		அட்டவணை		ஆரம்பப்பட இலக்கம் A 1,245 கிராமம்—செல்லங்கண்டல		விசாலம்.
துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம்.	ஏ ரு ப	ஏ ரு ப
1	சிறும்பியடி உச்சம், மதாமடு வெம்பு	ஒரு கற கிணறும், மணசுவரும், ஓலீலால் மேயந் 3 தற்காலிக வீடுகளும், தகட்டு கூரையும், கறகவருமுள்ள ஒரு ஸ்டோ அடங்கிய தென்னந் தோட்டம்	பீ ரீ மஹமுத், புத்தளம்	54	0	12
	ஷெ	தென்னந் தோட்டத்தின் பாகம்	ஷெ	1	0	32
				மொத்தம்	55	1 4

இல LA 3417/J/LLD/245/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக புத்தளம் கச்சேரியில், 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 17 ந் திகதி காலை 10 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 10 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜன்த, பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 17 ந் உ

பீ. காசிலிங்கம்,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபா

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,238 கிராமம்—பெரியகுளம் தெற்கு

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் எ ரு ப-
1	பெரியகுளம்காடு	50 வயதுள்ள தென்னந்தோப்பு	எஸ் கே ஆர் எஸ் சொக்கலிங்கம் செட்டியார், சி/ஓ எ எஸ் கறுப்பையாபிள்ளை, 31, மன்னா ரோட, புத்தளம்	0 0 23
2	ஷெ	ஷெ	ஷெ	3 2 37
				மொத்தம் 3 3 20

இல LA 3420/J/LLD/316/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இன்னகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக சிலாபம் உணவுக் கட்டுப்பாட்டுக் கந்தேரிஷ் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 18 ந் திகதி பிற்பகல் 3 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 11 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜன்த, பீதாம்பரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

புத்தளம் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 24 ந் உ

பீ. காசிலிங்கம்,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபா

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,241 கிராமம்—டெமற்றபிட்டிய

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் எ ரு ப-
1	எகெறறுக்கறகெல்வத்த	10 வயதுள்ள ஒரு தென்னையும், 30 வயதுக்கு மேற்பட்ட 11 தென்னுகளும் அடங்கிய தென்னந்தோப்பு	எம் டி ஜே பெரேரா, டெமற்ற பிட்டிய, காக்கப்பள்ளிய	0 0 16
2	ஷெ	வேயப்பட்ட ஒரு தற்காலிக, பாதுகாவல் களிமண் குடிசையைக் கொண்ட 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு தென்னந்தோப்பு	ஷெ	6 1 35
				மொத்தம் 6 2 11